

CHANDRAHARI

A TAMIL DRAMA

BY

Rao Saheb P. SAMBANDAM, B.A.. B.L..

Author of:

"Lilavathi-Sulochana," "Manohara," "Siruthondar,"
"Sabapathy," "Blind Ambition," "The Two Friends,"
"Fate and Love," "Sarangadhara," "Simhalanatha,"
"Pushpavalli," "Amaladitya," "Magapathi," "Farces,"
"Galava," "The Golden Fetters," "The Demon Land,"
"The Bandit Chief," "Markandeya," "The Fair Ghost,"
"The Merchant of Vanipura," "The Wedding of Valli,"
"The Eye of Love," "Vijayarangam," "As you like it,"
"Ratnavali," "Lord Buddha," "The Tragedy of Silence,"
"The Good Fairy," "Geetha Manjari," "Harischandra,"
"As We Sow-So We Reap," "The Curse of Oorvasi,"
"True Love," "The Pongal Feast" etc. in Tamil, and
"Harischandra," and "Yayathi" in English.

FIRST EDITION

Madras:

PRINTED BY DOWDEN AND CO. AT THE "PEERLESS PRESS,"
21, Sunkurama Chetty Street.

1923.

All Rights reserved.)

(Price per Copy

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

சந்திர ஹரி

இந்த தமிழ் நாடகம்

ராவ் சாஹூப்

ப. சம்பந்த முதலியார், பி-ஏ., பி-எல்.,

அவர்களால் இயற்றப்பட்டது.

(இந்த நூலாசிரியால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள் :—

“ லோவதி-சோகனை,” “ கன்வர் தலைவன்,” “ மனோஹரன்,”
 “ இரண்டு சண்பர்கள்,” “ சாரங்கதரன்,” “ நஞ்சுல தெய்வம்,”
 “ சத்ருஜித்,” “ யயாதி,” “ மார்க்கண்டேயர்,” “ விஜயரங்கம்,”
 “ காதலர் சண்கள்,” “ பேயல்ல-பெண்மணியே,” “ மகபதி,”
 “ மெய்க்காதல்,” “ பொன் வீலங்குகள்,” “ சிம்ஹாநாதன்,”
 “ விரும்பிய விதமே,” “ சிறுத்தொண்டர்,” “ வேதாள உலகம்,”
 “ வாணீபுர வணிகன்,” “ ரஜபுதரவீரன்,” “ ஹரிச்சந்திரன்,”
 “ ரத்னவளி,” “ புஷ்பவல்லி,” “ தீடமஞ்சரி,” “ புத்த அவதாரம்,”
 “ பிரஹஸனங்கள்,” “ ஊர்வசியின் சாபம்,” “ அமலாதிதயன்,”
 “ முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்,” “ வள்ளி மணம்,”
 “ சபாபதி,” “ காலவரிவழி,” “ பொங்கல் பண்டிகை” முதலியன்.)

முதல் பதிப்பு

சென்னை :

டேடன் கம்பேனியாலின்

“ பியர்லெஸ் ” அச்சுக்கூட்டத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

1923.

காபி ஸெட்.]

INSCRIBED
TO
THE BELOVED MEMORY OF
MY PARENTS
P. VIJIARANGA MUDALIAR,
and
P. MANICKAVELU AMMAL
and
MY FRIEND
C. RANGAVADIVELU

P R E F A C E

This is a Burlesque; I think this is the first of its kind in Tamil. A Burlesque has been defined to be “an ironical or satirical composition intended to excite laughter.”

I do not think that anything of this type is to be found in Sanscrit Dramaturgy. Probably this is peculiar to the Western drama. My object being to give a specimen of every kind of Western drama in the Tamil language, I have attempted this. This is a Burlesque of Harischandra; therein the Hero is one who never speaks a falsehood in the most trying ordeals, herein the Hero is one who never utters a truth under the most trying circumstances even ! To give greater piquancy to the plot, I have inverted all the names, Harischandra becoming Chandrahari and so on.

“PAMMAL LODGE ” }
MADRAS
20th Dec. 1923.

THE AUTHOR.

N. B.—All concerned will kindly note that my previous permission is necessary to stage this or any other drama of mine.

நாடக பாத்திரங்கள்

பரமசிவம்	ஜகதீசன்
சந்திரஹுடி	மறவநாட்டு மன்னன்
தாசதேவன்	சந்திரஹரியின் பிள்ளை
அஶத்தியகிரித்தி	சந்திரஹரியின் மந்திரி
சிஷ்டவாசி	}	...	இரண்டு ரிவிகள்
மித்ரவகு		...	
ஈசநட்சத்திரன்	சிஷ்டவாசியின் சில்லயன்
கண்டகாலன்	ஓர் பிராம்மனன்
யமதுர்மன்	தென்திசைக் கடவுள்
பாஹு-வீரன்	ஓர் புலையன்
மதிசந்திரை	சந்திரஹரியின் மனைவி
கண்டிகாலி	கண்டகாலன் மனைவி

பேய்கள், வாயிற் காப்போர், ரிவிப்பெண்கள்,
நகர் காவலாளிகள் முதலியோர்.

இடம்—தெற்கு நாடு.

காலம்—கவியுக ஆரம்பம்.

சந்திரவி

முற்சுறு

இடம்—யமதர்மலோகம். யமனுடைய சொலு.

யமதர்மன் சிய்ஹாசனத்தில் வீற்றிருக்க, சித்தாநப்தன் ஒருபுறமும் சிஷ்டவாசி ஒருபுறமும் உட்கார்ந்திருக்கின்றனர்.

பேய்கள் கொக்கரித்துக் கூத்தாடுகின்றன.

யமபடர்கள் இருபுறமும் குழுக்கின்றனர்.

வாயிற் காப்போன். பராக்! யமதர்மாஜனே! தங்களைப் பார்ப்ப தற்காக மித்ரவச என்னும் ரிவி வருகிறோ.

ய. உடனே அழைத்துவா உள்ளோ.

வாயிற்காப்போன் வெளியே போய் மித்ரவசவை அழைத்துக்கொண்டு வருகிறோன்.

வரவேண்டும்! வரவேண்டும்! மஹரிவி தன்யனுடேனன்! இந்த ஆசனத்தில் வீற்றிருக்கவேண்டும்.

மி. [உட்கார்ந்து] யமதர்மனே, கேஷமந்தானு?

ய. தங்களைப்போன்ற பெரியோர்களுடைய அனுக்கிரகத்தி னால் எல்லாம் கேஷமந்தான்—தங்களைப் பார்த்து நெடு நாளாயிற்று.—இதுவரையில் எங்கு சென்றிருந்தீர்கள்? என்ன விசேஷம்? தெரிவிக்கவேண்டும்.

மி. நடுவனே, நான் கொஞ்ச நாளாக பூலோக சஞ்சாரம் செய்து வந்தேன். அங்கு ஓர் புதுமைப்பைக் கண்டேன். அதை உண்ணிடம் கூறவேண்டுமென்று இங்கு வந்தேன்.

ய. ஆஹா! மஹத் சந்தோஷம். அது என்ன புதுமைப்பா அதை அறிய ஆவல்கொண் டிருக்கிறேன்.

- மி. கேளாய், யமதர்மனே, பூலோகத்தில் கண்யாகுமரியில் துடங்கி, ஒவ்வொரு தேசமாய்ப் பார்த்துக்கொண்டு வரும்பொழுது, மறவநாட்டில் சந்திரஹரி என்னும் ஓர் அரசன் இருப்பதாயும் அவனைப்போன்ற அசத்தியவான் பூலோகத்தில் ஒருவனும் கிடைக்கமாட்டான் என்றும் கேள்விப்பட்டு, அவனது நாட்டிற்குப் போய் சிலகாலம் தங்கியிருந்து, அவனது குணத்திசயங்களை நேரிற் கண்டு வந்தேன். ஆஹா ! அவற்றை நான் என்னென் றரைப் பேன் ! அவனைப்போன்ற அசத்தியவான் இத் திரிலோகங்களிலுமே கிடையாதென்று கூறுவேண்டும். அசத்தியம் பேசுவதையே அவன் விரதமாகக் கொண்டிருக்கிறான். மறந்தும் அவன் வாயினின்றும் சத்யமொழி வருவதில்லை, மது வெறியிலும் வருவதில்லை, மற்றும் கனவிலும் வருவதில்லை. அன்றியும், அவன் குணத்திசயங்களைப்பற்றி அதிகமாய்க் கூறுவானேன் கீ இந்த பிரம்ம சிருஷ்டியில் என்னென்ன பாபகுணங்களுண்டோ, அவை களைல்லாம் அவனிடம் குடிகொண்டிருக்கின்றன.
- சி. அப்படிப்பட்டவன் இப் பிரபஞ்சத்தில் ஒருவனு மிருக்கமாட்டான் என்று என்னுகிறேன்.
- மி. [திரும்பிப் பார்த்து] ஆஹா ! என் வார்த்தையை வெட்டிப் பேசியது பார் ? ஓ ! சிஷ்டவாசி ! தாங்களா ? முன்பொரு முறை இவனுடன் சபதம் போட்டு ஜெயித்துவிட்டோம் என்ற கார்வத்தினால் இவ்வாறு கூறுகின்றோ ? இப் பொழுது இவ் விஷயத்தில் என்னுடன் சபதம் போடுவீரா ?
- சி. ஆஹா ! அப்படியே செய்யத் தடையில்லை. அந்த சந்திரஹரி என்னும் அரசன் வாயினின்றும் ஒரு சத்யமொழி வரவழைக்காவிட்டால் என் பெயரை மாற்றி உமது பெயரை நான் பூனுகிறேன்.
- மி. சபாஷ் ! அங்கனம் நீர் செய்வீராயின் என் பெயரை மாற்றி உமது பெயரை நான் பூனுகிறேன்.

- ய. முனிவர்களே ! பெயரை மாற்றிக்கொள்வது ஒரு பெரிய காரியமாகாதே ! எனக் கொரு யோசனை தோற்றுகிறது. ஆகவே தோற்றவர்கள் இன்னும் ஏதாவது கடினமான தண்டனைக்குட்படவேண்டும் என்றும் சபதம் செய்தால் பொருந்தியதா யிருக்கும்.
- மி. சரி யானால் ! சிவ்டவாசி ! இதில் நீர் தோற்றுப்போனால் நீர் செய்த புண்யத்தில் பாதி நீர் அவனுக்குக் கொடுத்து விடவேண்டும்.
- சி. சரி அப்படியை ஒப்புக்கொண்டேன். நீர் தோற்றுப்போனால் கபால மொன்றைக் கையில் வேந்தி கழுதை யொன்றை முதுகில் தூக்கிக்கொண்டு மும்முறை இம்மூன்று லோகங்களையும் ஈற்றி வரவேண்டும்.
- மி. சரி அப்படியே ஆகட்டும் புறப்படும் உடனே. உம் முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்.
- சி. இதோ புறப்பட்டு விட்டேன், யமதர்மராஜனே, நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்.
- ய. ஞாபக மிருக்கவேண்டும்.

[சிவ்டவாசி போகிறார்.]

முந்கூறு முடிகிறது.

—*—*—*

முதல் அங்கம்

முதல் காட்சி

இடம்—ஸர் வெளி திலம்.

சிவ்டவாசி வருகிறார்.

- சி. நான் எடுத்துக்கொண்ட வேலை—என்ன—கஷ்டமாய் முடியும்போ விருக்கிறதே ! பூலோகத்தில் யாரை விசாரித்த போதிலும் இந்த அரசனைப்பற்றி அப்படியே கூறுகிறூர்கள். இதற்கென்ன செய்வது ? வாயை சும்மா முடித்

கொண்டிராது வலுவில் ஒரு சபதம் செய்துவிட்டோம். எப்படியும் அதை நிறைவேற்றியே தீரவேண்டும்—பார்ப்போம். உலகத்தில் எப்பொழுதும் சத்யமே பேசவது மிகவும் கஷ்டம்தான். ஆயினும் எப்பொழுதும் அசத்தியமே பேசவது அதிலும் கஷ்டமென எனக்குத் தோன்றுகிறது. வாய் தவறியாவது இவன் ஒரு உண்மையான மொழி பேசாமலிருக்கப்போகிறோனே பார்ப்போம். அன்றியும் துவாபராயுகத்தில் தர்மராஜன் எப்படிப்பட்ட கெட்ட மனிதனு யிருந்தபோதிலும் அவனிடம் ஒரு நற் குணமாவது இராமற் போகாது என்று கூறி யிருக்கின்றார் அல்லவா? என்னதான் கலியுகமா யிருந்தபோதிலும் இந்த சந்திரஹரியிடம் ஒரு நற்குணமாவது ஒளித்திராதா ஆராய்ந்து பார்ப்போம். ஆம்—இதுவே நல்ல யுக்தி—இவனிடம் நேராகச் சென்று யாகத்திற்கென்று பொருள் யாசித்துப் பார்ப்போம்.

[போகிறார்.]

காட்சி முடிகிறது.

—*—*—*

இரண்டாம் காட்சி

இடம்—சந்திரஹரியின் கொலு மண்டபம்.

சந்திரஹரி சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றன.

மந்திரி அசத்தியசீர்த்தி எதிரில் சிற்கிறான்.

ச. மந்திரி, பாண்டிய காட்டிற்கு நாம் அனுப்பிய நமது பிரஜைகள், பாண்டியனுடைய பொக்கசத்திலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் நாம் குறிப்பிட்ட பொருள்களை யெல்லாம் திருடிக்கொண்டு வந்தார்களா சரியாக?

அ. எல்லாப் பொருள்களும் சரியாக வந்து சேர்ந்தன. பாண்டியனுடைய கைக் குழந்தையின் கை வளையல் ஒன்று மாத்திரம் வந்தது. இரண்டையும் கவர்ந்து வரும்படியாக அனுப்பப்பட்டவன், மற்றொன்றைக் கழற்றும் பொழுது அக் குழந்தை நகைத்தது, அதைக் கண்டு பரிசீலனை செய்து விட்டோம்.

தாபப்பட்டு ஒன்றுடன் வந்துவிட்டேன், என்று கூறுகிறோன்.

ச. படுக்காளிக் கழுதை ! அவன் நமது பிரஜையாக இருக்கத் தக்கவனல்லன். இன்னெரு முறை அப்படிச் செய்வானுயின் சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று சொல். முதல் முறை யானபடியினால் ஆறு மாதம் சிறைக் காவுடன் விட்டேனென்று தெரிவி.

அ. சித்தம்.

ச. நமது பொக்கசம் எப்படி விருக்கிறது ?

அ. அது பூரணமாக விறைந்துவிட்டபடியால், இனி வரும் பொருள்களை வைப்பதற்காக புதிதாய் இன்னேன்று கட்டும்படியாக உத்தரவு கொடுத்திருக்கிறேன்.

ச. மிகவும் சந்தோஷம்—

வாயிற் காப்போன் வருகிறோன்.

வா. மஹாப்பிரபு ! தம்மைக் காணவேண்டுமென்று யாரோ ஒரு ரிஷி வந்திருக்கிறார்.

ச. சீ ! இந்த தாடி ரிஷிகளைல்லாம் ஏதாவது நம்மிடமிருந்து தட்டிக்கொண்டு போகத்தான் வருவார்கள்.— நான் இங்கு இல்லையென்று சொல்லிவிடு போ.

[வாயிற் காப்போன் போகிறோன்.]

சிங்டவாசி வருகிறார்.

சி. ஹே ராஜன் ! நான் வரலாமோ ?

ச. ஆஹாஹா ! வரவேணும் வரவேணும் ! இப்பெரழுது தான் வாயில் காப்போன் தெரிவித்தான். தங்களை உடனே ஏன் அழைத்து வரவில்லையென்று அவன் மீது கோபித்துக்கொண் டிருந்தேன்—மன்னிக்க வேண்டும். உடகாரவேண்டும்— தாங்கள் வந்தது இந்நாடும் என்முன்னேர்களும் செய்த பூஜா பலனேயாம்—என்ன விசேஷம்.

சி. கேதம்தானு ?

- ச. மஹரிவி, உங்களிடத்தில் என் குறையைக் கூறுது மற்று யாரிடம் கூறப்போகிறேன். தற்காலம் இந் நாட்டில் மிகுந்த சூழமாமா யிருக்கிறது.
- கி. அப்படியா? நான் விசாரித்த அளவில் இவ் வருஷம் இந் நாட்டில் எல்லாம் சபிக்கம் என்றார்களே.
- ச. அதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாது. எல்லோரும் நன்றாக பிட்சை யெடுக்க வேண்டியதுதான் இவ் வருஷம் என்று அர்த்தம்—அதிருக்கட்டும். தாங்கள் வந்த காரணம் என்னவோ?
- கி. தாங்கள் தானே சந்திரஹரி என்னும் அரசன்?
- ச. அட்டா! சந்திரஹரி யென்று என்னை நினைத்துக்கொண்டார்! அவர் இறந்து எத்தனை வருஷங்கள் கொண்டுள்ளன!
- கி. தாங்கள் யாரோ?
- ச. அவருடைய பேரன் நான்.
- கி. சந்தோஷம்—நான் ஒரு யாகம் செய்யவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறேன், அதற்குக் கொஞ்சம் பொருள்தேவையா யிருக்கிறது—
- ச. ஐயோ! என்ன கஷ்டம்! இந்த சமயத்தில் வந்தீர்களே! கூாம காலம்—உங்களுக்குக் கொடுப்பதற்கோ கையில் ஒன்று மில்லை—என்ன தர்ம சங்கடம்?
- கி. எனக்கு அதிகமாக வேண்டியதில்லை. அந்த யாகத்திற்குப் பதினுயிரம் பொன் பிடிக்கும். மற்ற இடங்களில் ஒன்பதினுயிரம் சேகரித்திருக்கிறேன்—மிகுதி ஆயிரம் பொன்தான் வேண்டி யிருக்கிறது.
- ச. ஐயோ! என்ன சங்கடம்! ஆயிரம் காசும் என்னிட மில்லையே இப்பொழுது! மந்திரி, நமது பொக்கசத்தில் ஏதாவதிருக்கிறதா?
- அ. ஒரு காசும் கிடையாது! எல்லாம் துடைத்துவைத்திருக்கின்றதே! நேற்று நமது ஆலயத்தில் வினாயகர் உற்சவத்திற்குக்கூட காசு கிடையாதென்று ஸிறுத்திவிட்டோமே!

- ச. பார்த்தீர்களா? நிரப்ப வருத்தமா யிருக்கிறது. இன் நெரு சமயம்—சரியான சமயமாகப் பார்த்து வாருங்கள்—இனி விடை பெற்றுக்கொள்ளலாமோ?
- சி. என் தூர் அதிர்ஷ்டம்!—நான் புறப்படுகிறேன்—ஆயி ஆம் ஒரு வேண்டுகோள்.
- ச. என்ன? சீக்கிரம் சொல்லும்—எனக்கு வேலையிருக்கின்றது.
- சி. வேறு எங்கேயாவது போய் அந்த ஆயிரம் பொன்னையும் சேகரிக்கு மளவும் என்னிடமிருக்கிற இந்த ஒன்பதி ணயிரம் பொன்னையும் இங்கே அடைக்கலமாக வைத்துப் போகிறேன். நான் திரும்பி வருமளவும் அதைப் பாது காத்துக் கொடுக்கவேண்டும்.
- ச. மிகவும் சந்தோஷம் அப்படியே. மந்திரி, உடனே மிக ரிவியின் பொருளை வாங்கி, பொக்கசத்தில் ஜாக்கிரதையாக வேறுக வை,
- அ. [பண மூட்டையை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு] அப்படியே மிகவும் ஜாக்கிரதையாக வைக்கிறேன்.
- சி. நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்.
- ச. ஆஹா அப்படியே!—அவ்விடத்திய நூபகம் இங்கே இருக்கவேண்டும். [வனங்குகிறுன்; சிஷ்டவாசி போகிறார்.]
- ச. மந்திரி! வாயிலைக் கடந்துவிட்டதா அந்த பயித்தியம்?
- அ. கடந்துவிட்டது.
- ச. சரி!—நம்முடைய அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! பாண்டிய தேசத்திலிருந்து களவாடிக் கொண்டுவந்த நமது பிரஜைகள் ஒவ்வொருவனுக்கும் இதில் நூறு பொன் விகிதம் கொடுத்துவிட்டு, மிகுதியை நமது பொக்கசத்தில் சேர்த்துவிடு உடனே.—சீக்கிரம், நாளைக்கே இந்த தாடி திரும்பி வந்தாலும் வந்துவிடும் ஒரு வேளை.
- அ. அப்படியே மஹாராஜா!

[பணப் பையை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

முன்றும் காட்சி

இடம்—சிஷ்டவாசியின் ஆஸ்ரமத் தருகில் ஓர் பிரதேசம்.

சிஷ்டவாசி உலாவிக்கொண்டிருக்கிறார்.

சி. என்ன ஆச்சரியம்! இக் கலி யுகத்திலும் இப்படிப்பட்ட மனிதன் ஒருவன் இருப்பான் என்று நான் நினைக்கவில்லை அவன் கூறிய மொழிக ளைன் த்தும் பொய் என்று நான் நன்றா யறிந்திருந்தும் அச் சமயம் அவைகளை நம்புப் படிச் செய்தனனே! தன் பெயரைப் பற்றியே பொய் யுரைத்தனனே! உயிரோடிருக்கும்பொழுதே வாய் கூசா து இறந்துவிட்டதாகக் கூறினனே! இப்படிப்பட்டவன் வாயினின்றும் ஒரு உண்மைபை வருவிப்ப தெப்படி நான் கொடுத்த பொன்னைத் திருப்பிக் கொடுப்பான் என்று நான் எள்ளாவும் நம்பவில்லை,—ஆயினும் ஒரு காரியத்தில் பிரவேசித்தயின் பின்வாங்கலாகாது. நம்மா வியன்ற அளவு முயன்று பார்ப்போம். “தெய்வத்தா லாகா தெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்” என்று ஆன்றேர் கூறியபடி, நாம் அதன் பலனை அடையாமற் போகமாட்டோம்.— இவனுக்கு ராஜ்ய பலப் பீருப்பதனால் இவ்வளவு தூர்க்குணங்களுக்கும் இடப் பொடுக்கின்றது என்று எண்ணுகிறேன். ஆகவே இவனது ராஜ்யத்தைவிட்டு இவனை அகற்றவேண்டும் தக்க சூழ்ச்சியினால். அப்பொழுதாவது நல் வழிக்குத் திரும் புகிறுனே பார்ப்போம்.—ஆம், அதுதான் நல்ல யோசனை; எனது தபோ பலத்தினால் சில மிருகங்களைச் சிருஷ்டித்து, அவைகளை வேட்டையாடவேண்டிய காரணத்தினால், இவனை நமது ஆஸ்ரமத்துக் கருகில் வலிப்போடு முதலில்.

[போகிறார்]

காட்சி முடிகிறது.

நான்தாம் காட்சி

இடம்—சிஷ்டவாசியின் ஆஸ்ரமம்.

சந்திரஹரியும் அசத்தியகிரித்தியும் வருகிறார்கள்.

- ச. மந்திரி, இது ஒரு ஆஸ்ரமம்போல் தோற்றுகிறது, இங்கு சற்று தங்கி இளைப்பாறிப் போவோம்—என்ன ஆச்சரி யம்! மற்ற மிருகங்களையெல்லாம் எளிதில் கொண்டிரோம். இந்த ஒரு அற்பப்பசு நம்மை ஏமாற்றி, நம்முடைய கையிலிருந்து தப்பியதுமன்றி, நம்மை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது!
- அ. ஆம், எனக்கும் ஆச்சரியமாகத்தா னிருக்கிறது—இவ்விடத்தில்தான் நுழைந்ததைக் கண்டேன். இங்கு எங்கும் காணேம்.—என்ன மாயமா யிருக்கிறது!
- ச. இங்குதான் எங்காவது ஒளிந்திருக்கும். எங்கே யிருக்கிறதென்று மெல்ல சொன்னது வா. எப்படியாவது அதை நாம் கவர்ந்து செல்லவேண்டும். நல்லூகக் கொழுத்திருந்தது, அதன் தலை மிகவும் நுசியா யிருக்கவேண்டும்.
- அ. அதோ போய்த் தேடி வருகிறேன். [போகிறேன்.]
- ச. நம்முடைய நாட்டெல்லையில் இந்த ஆஸ்ரமம் எங்கிருந்து வந்தது? மிகுந்திருந்த ஆஸ்ரமங்களையெல்லாம், இந்ததாடி ரிவிகள் அடிக்கடி யாசகத்திற்கு வருகிறார்களென்று, தீயிட்டுக் கொஞ்சத்திவிட்டோமே, இது மாத்திரம் எப்படித் தப்பியது?—அதோ! யாரோ வருகிறார்போ விருக்கிறது—இரண்டு பெண்கள்!—என்ன அழகிகள்!—இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மறைந்திருந்து பார்ப்போம். [மறைந்து கொள்கிறேன்.]

இரண்டு ரிஷிபி போன்றீ வருகின்றனர்.

மு-பே அக்காள், சீக்கிரம் வருகின்றேன் என்று சென்ற நமது தந்தை ஏன் இன்னும் வந்திலர்?

இ-பே. அவரைப்பற்றி நமக்குக் கவலையே வேண்டாம். எப்படியும் சீக்கிரம் திரும்பி வருவார்.

மு-பே. என்ன வேலையாகப் போயிருக்கிறார் தெரியுமா உனக்கு? நான் கேட்டபோது அது ஒரு ரகஸ்யம் என்று சொல்லிப் போனார்.

இ-பே. ரகஸ்யம் வேறென்ன இருக்கப்போகிறது நமக்குத் தக்கவரணைத் தேடிப் பார்ப்பதற்காகத்தா னிருக்குமென்று நினைக்கிறேன்.

மு-பே. போ அக்காள் விளையாடுகிறேய்— இதற்குள் நமக்கென்ன ந்திற்கு விவாஹம்?—அக்காள், தந்தை வருமானம் ஏதாவது பாடி வேடிக்கையாய்ப் பொழுது போக்கு வோம்.
[இருவரும் பக்திரசமமைந்த ஒரு பாட்டைப் பாடுகின்றனர்.]

அக்காள், இன்னும் தந்தை வரவில்லையே, அவருக்கு ஏதாவது தீங்கிழைத்தார்களோ என்னமோ இங்குள்ள வனவாசிகள்?

இ-பே. அப்படி ஒன்றும் இராது. சிஷ்டவாசியின் தபோபலம் இங்குள்ளவர்க் கொல்லாம் நன்று யறிந்திருக்கிறார்கள். அவருக்குத் தீங்கிழைக்க ஒருவரும் கனவிலும் என்ன மாட்டார்கள்—நாம் பரணசாலைக்குப் போவோம் வா.

[இருவரும் போகப் புதப்படுகின்றனர்.]

சந்திரஹி மறைவிடமிருந்து வளரி வருகிறார்.

ச. பெண்காள், சிஷ்டவாசியின் ஆஸ்ரமம் இதுதானே?

இருவரும். ஆய்—

ச. முனிவர் ஆஸ்ரமத்தி விருக்கிறாரோ?

இருவரும். இல்லை.—என்ன விசேஷம்?

ச. ஒரு காரணம்பற்றி என்னை இங்கு வரச் சொன்னார், அதற்காக வந்திருக்கிறேன்.

மு-பே. ஆனால் சற்று இங்கே தங்கி யிரும், சீக்கிரம் வந்து விடுவார்.

ச. மிரவும் சந்தோஷம்— நீங்களும் உட்காரலாம்— பெண்காள், சற்று முன்பாக இங்கு வந்துகொண் டிருந்த

பொருது திவ்யமான கானத்தைக் கேட்டேன்.— பாடியது நீங்கள் தானே?

மு-பே. ஆம்.

ச. எதோ—இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டுமென்று இச் சைப் படுகிறேன். இன்னும் கொஞ்சம் பாடவேண்டும்— சங்கோசம் வேண்டாம்— அதிதிகஞ்சைய மனதைத் திரப்பி செய்யவேண்டியது உங்களைப்போலாத்த உத்த மிகஞ்சைய கடமையாகும். [பெண்கள் பாடுகின்றனர்.] சபாஷ்! திவ்யமான சாரீரம். பெண்காள், உங்கள் சாரீரத்திற்குத் தகுந்த சரீரம் உங்களுக் கிருப்பதைப் பற்றி மிகவும் சந்தோஷப்படுகிறோம்

இ-பே. அக்காள், நாம் பர்ணசாலைக்குப் போவோம் வா.

ச. ஒரு நிமிஷம்— உங்களுக்கு விவாஹமா யிருக்கிறதா?

மு-பே. இல்லை—அதைத் தாம் ஏன் கேட்கிறீர்?

ச. இல்லை, எனக்கும் விவாஹம் ஆகவில்லை இன்னும் என் பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு.

இ-பே. ஐயா, தாங்கள் இவ்வாறு எங்களிடம் பேசுவது உமக்கடுக்காது. அக்காள், நாம் போவோம் வா.

ச. பெண்காள், இந்த ஒரு வார்த்தையை மாத்திரம் கேட்டு விட்டுப் போங்கள். உங்கள் தகப்பனார் என்னிடம் வந்து தனக்கு இரண்டு பெண்கள் இருப்பதாகவும் அவர்களை நான் கண்ணிகாதானமாகப் பெறவேண்டும் என்றும் காலை என்னிடம் வந்து கேட்டார் அதற்கு நான் இசைந்து இங்கு வந்தேன். உங்கள் தகப்பனார் வார்த்தையை நீங்கள் பொய்யாகச் செய்யலாமோ?

மு-பே. கூடாது உண்மைதான்.—ஆயினும், அவர் வந்தவுடன் அவரிடமிருந்து நீங்கள் எங்களைப் பெறலாம். நீங்கள் கோக எங்களிடம் இம்மாதிரி பேசுவது தர்மமல்ல.

ச. அதைப்படி தர்மமல்ல? கஷ்டத்திரியர்களுக்கு கார்த்தர்வ விவாஹம் என்று ஒன்றுண்டு என்பதை மறந்தீர்கள்

போலும். எங்கள் முன்னேனுகிய துவ்சியங்தன் சகுந்தலையை எவ்வாறு மனந்தான்? [அருகிற போகிறான்.]
பெண்களே—

இ-பே. ஐயா! நாங்கள் கற்புடைய பெண்கள்—எங்களிடம் தாம் இவ்வாறு நாடுவது தர்மமல்ல.— அக்காள், வா நாம் போவோம்— [விரைந்து போகிறார்கள்.]

ச. உங்கள் கற்பின் குணத்தை நான் பார்க்கிறேன்!

[தொடர்கிறான். அண்ணு! அண்ணு! என்று உன்னே கூக்குரல்]

அசத்தியகிர்த்தி வருகிறான்.

அ. என்ன மாயமாயிருக்கிறது! எங்கு தேடியும் அப்பசு வைக் காண்னோம்.

சந்திரஹரி மறுபடி வருகிறார்.

ச. என்ன மாயமாயிருக்கிறது! என்கையிலகப்பட்டவர்கள் எப்படியோ தப்பி மறைந்தனர்களே!—மந்திரி, அப்பசு வைக் கண்டு பிடித்தலையா?

அ. இல்லை அரசே, என்னால் முடியவில்லை.

மந்திரி, நாம் உடனே நம்முடைய பட்டணத்திற்குத் திரும்பிப் போவோம்— இது அன்றைத்தினம் வந்த சிவ்டவாசியின் ஆஸ்ரமாம் அவர் பெரிய மாயாவிபோல் தோன்றுகிறது. [உன்னே சுப்தம் “ஆஹா! அப்படியா செய் தான் அப்பாதகன்! ”]

அட்டா! அதோ வருகிறார் பார் கோபத்துடன்.

சிவ்டவாசி இரண்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு வருகிறார்.

சி. அடே! பாதகா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? ஸ்வாமி, நமஸ்காரம். என்ன விசேஷம்? தாங்கள் இவ்வாறு கோபம் கொள்ளவேண்டிய காரணம் என்ன?

சி. அடே! என்ன நடந்தது சற்று முன்பாக இவ்விடத்தில்?

- ச. அதைத்தான் தங்களைக் கேட்கிறேன், ஒன்றும் நடக்க வில்லையே.
- சி. அடே! அரசப்பத்ரே! பொய் பேசுகிறோ என்னிடம்?
- ச. ஸ்வாமி, உங்களை மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்— அந்த வார்த்தை மாத்திரம் தங்கள் வாயினின் றும் வரக் கூடாது—நான் சாட்சாத் அரிச்சந்திரன் வம்சத்திலுதித் தவண்—ஸ்வாமி, இந்த இரண்டு மாது சிரோமனிகள் யாரோ?
- சி. அடே! அவர்கள் யாரென்று கேட்கிறோ?—அவர்களை இதற்கு முன்பாக நீ பார்த்ததில்லையா?
- ச. பார்த்திருந்தால் நான் உங்களைக் கேட்பேனு?
- சி. இருக்கட்டும்— உன் வழியே போய்ப் பார்க்கிறேன்— இவர்கள் என் தவப் பெண்கள்.
- ச. நிரம்ப சுந்தோஷம்— இவர்களை அழைத்துக் கொண்டு தாங்கள் இப்பொழுது வந்த காரணம் என்னமோ?
- சி. அடே! :ாதகா! முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறோ! இவர்களுடைய சுற்றை சுற்று முன்பாக நீ அழிக்கப் பார்த்தனையாமோ உண்மைதானு?
- ச. சிவ சிவ சிவ!
- [காதைப் பொத்தி]
- நான் முற்றிறப்பில் என்ன பாபம் செய்தேனே இக்கட்டே மான வார்த்தைகளைக் கேட்க! அல்லது என் முன்னோர் கள் செய்த பாபமோ?— ஸ்வாமி நான் ஏக பத்தினி விரதன். என் ஆடைய கோட்டாடு என்னவென்றால், எனக்கு மூத்தவர்களா யிருக்கும் ஸ்தீகளை யெல்லாம் என் தாய் போலவும், எனக்கு இளையவர்களா யிருக்கும் ஸ்தீகளை யெல்லாம் என் பெண்கள் போலவும், எனக்கு சமானமான வயதுடைப் பெண்களை என் சகோதரிகள் போலவும், பாவிப்பதே!— ஸ்வாமி, அப்படியிருக்க தாங்கள் இவ்வாறு என்மீது அவதூறு சொல்லாகுமோ?
- சி. ஆனால், இவர்கள் பொய் உரைப்பதாகவா சொல்கிறோ?

- ச. ஸ்வாமி! எல்லாம் அறிந்த தங்களுக்கு நான் எடுத்துக் கூறவேண்டிய அவசியமில்லை, ஆயினும் கூறுகிறேன். ஸ்திரீகள் வார்த்தையை நம்ப லாகாதென்று பெரியோர்கள் கூறியிருப்பதை மறவாதீர்.
- சி. அடே! பாபம் செய்தது மன்றி இப் பாவையர்மீதே பழி சுமத்தப் பார்க்கிறோயா? இந்த சங்கம் உண்ணெப் பஸ்மீ கரப் படுத்தவா?
- ச. தாங்கள் அவ்வாறு முனியலாகாது! தங்களால் என்ன தான் முடியாது?—தாங்கள் இப்பொழுது தென்னே என்ன செய்யவேண்டுமென்றீர்கள்?
- சி. நீ செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும், நான் என்னமோ குற்றம் ஒன்றும் செய்யவில்லை.—ஆயினும் உங்களுடைய கோபத்தைத் தணிப்பதற்காக—நீங்கள் சொல்லும்படியான பிராயச்சித்தத்திற்கு ஒப்புக் கொள்ளுகிறேன்.—என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டுமென்கிறீர்?
- சி. இந்த என் இரண்டு தவப் பெண்களையும் உன் பட்டணம் அழைத்துக் கொண்டுபோய் விவாகம் செய்து கொள்.
- ச. ஸ்வாமி! இது தவிர வேறு ஏதாவது சொல்லுங்கள். என் மனைவி ஒருத்தி யிருக்கிறார்கள், மலஹ பதிவிரதை! இந்த சமாசாரம் கேள்வி மாத்திரம் படிவாளாயின் பிறகு நான் இறந்தவனே! முன்பு தன் கையால் என்னைக் கொண்றுவிட்டு மறவேலை பார்ப்பாள். ஆகவே, நான் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருக்க வேண்டுமென்று உமக்கு இச்சை யிருக்குமாயின் இதைத் தவிர வேறு ஏதாவது சொல்லுங்கள்—ஒப்புக் கொள்ளுகிறேன்.
- சி. சத்யமாக?
- ச. நான் சத்யம்கூட பண்ணவேண்டுமா? ஹிச்சங்கிரன் மரபில் உதித்தவன் நான். இதை மாத்திரம் மறவாதீர்கள்.
- சி. ஆனால்—உன் ராஜ்யத்தை யெல்லாம் எனக்கு தானுமாகக்

கொடுத்துவிடு—என்ன விழிக்கின்றும்?—இல்லாவிட்டால் உன்னை பஸ்மீகரப்படுத்தி விடுவேன்!

- ச. ஸ்வாமி, தடை யொன்று மில்லை.—இதைவிட எனக்கு பெருமை என்ன வேண்டும்? தங்களுடைய கை கீழாக வும் என் கை மோகவும் இருக்க நேரிட்டது என் புண் ணிய பலன்.
- சி. ஆனால் உடனே தானஞ் சொத்துவிடு—என்ன யோசிக் கிறும்?
- ச. வேறென்று மில்லை.—இங்கு நான் தானஞ் செய்துவிட்டு இப்படியே போய்விட்டால் என் பிரஜூகளைல்லாம் அதை அறியாது கலகம் செய்து உமக்கு ஒருவேளை கஷ்டம் விளைத்தாலும் விளைப்பார்கள். ஆகவே, நாளை காலை நீங்கள் பட்டணம் வந்தால் நகர மாந்தர்கள் அனைவரும் அறிய, தானம் செய்து உம்மை சிம்மாசனத்தில் உட்கார வைத்து முடிசூட்டுவதே நியாயம் எனத் தோற்றுகிறது எனக்கு.
- சி. ஆம், நீ கூறுவதும் சரிதான். அப்படியே நாளை காலை உன தரண்மனை வந்து சேர்கிறோம். ஞாபக மிருக்கட்டும்.

[பெண்களை அழைத்துக்கொண்டு போகி ரூப்.]

- அ. என்ன அரசே, இப்படிச் சொல்லிவிட்டங்களே?
- ச. பயித்தியக்காரா! இல்லாவிட்டால் நாம் இவ்விடமிருந்து உயிர் தப்புவதே கஷ்டம். நாளை காலை நமது பட்டணத்திற்குள் அடி யெடுத்து வைக்கட்டும், அப்புறம் உயிரோடிருக்கிறானு டார்!—வா நாம் சீக்கிரம் பட்டணம் போய் இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைல்லாம் செய்யவேண்டும்.

[போகிறார்கள்.]

காட்சி முடிந்தது.

இரண்டாம் அங்கம்

முதல் காட்சி

இடம்—சந்திரஹியின் கொலு மண்டபம்.

சீவ்டவாசி சிம்மாசனத்தில் முடிகுடி வீற்றிருக்கின்றார்.

ஒசு நடைத்திரன் முதலிய அவரது சிவ்யர்கள் இரு பக்கமும் சூழ்ந்து விற்கின்றனர்.

சந்திரஹி, மதி சந்திரை, தாசதேவன், மூவரும் கைத்திகளாக எதிரில் விற்கின்றனர்.

சி. சந்திரஹி ! நீ இவ்வளவு தூர்க்குண முடையவனென்று நான் கணவி மூம் நினைக்கவில்லை. உன் ராஜ்யத்தை எனக்கு தாரை வார்த்தைக் கொடுப்பதாகக் கூறி, இங்கு என்னை வரவழைத்து, என்னை ஏத்தனை விதத்தில் கொல்லப் பார்த்தாய் ! என்ன ஆச்சர்யம் ! பெண்பாலாகிய உன் மனைவியும் சிறு பிள்ளையாகிய உன் மைந்தனும் இதற்கு உடங்கையா யிருந்தார்களே ! என் தபோ பலத்தினால் உன் சூழ்சிகளை யெல்லாம் அறிந்து, அவைகளை அழித்து, உன் ராஜ்யத்தைக் கைப்பற்றினேன் கண்டனையா ? இப்பொழுதாவது உன் துண்பார்க்கத்தை விட்டு சன்மார்க்கத்தில் திரும்புகிறாயா ? இப்பொழுதாவது நீ செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளுகிறாயா ?

ச. ஸ்வாமி ! கபட மார்க்கமாய் என் ராஜ்யத்தைக் கைப்பற்றியது மன்றி, உங்களைக் கொல்ல யத்னப்பட்டதாக வீரைக் என்மீது அகோரமான பழி சுமத்தியது மன்றி, நான் செய்தது தவறு என்று பொய் பேசும்படியாகவும் என்னைக் கேட்கிறீர்களே ! இது தம்மைப்போன்ற ரிவி களுக்க கடுக்குமா ?

சி. அடே ! சந்திரஹி ! இன்னும் அந்தப் பிடிவாதமா ? வீரைக் கீழ்க்கண்டு அழிந்து போகாதே ! நான் சொல் வதைக் கேள். இப்பொழுதாவது நான் இந்த ராஜ்

யத்தை உமக்கு கொடுக்கிறேன் என்று கூறியது உண்மை தான், ஏதோ அவசரத்தில் வாய் தவறி மொழிந்துவிட டேஸ், என்னை மன்னிக்க வேண்டுமென்று உண்மையைச் சொல், இவ் விராஜப் முழுவதையும் உனக்கே கொடுத்து விடுகிறேன்; உன் மனைவி மக்களுடன் சுகமாய் வாழ். என்ன சொல்லுகிறேய்?

ச. ஸ்வாமி, எல்லா மறிந்த தாங்கள் இவ்வாறு என்னைப் பாபத்திற் காளாகும்படியாகச் செய்ய முயல்வது சரியல்ல. என் வாயாரா நான் எவ்வாறு ஒரு பொய் புகலு வேண்? இந்த ராஜபத்தை நான் எவ்வாறு உடங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி யிருப்பேன்? இந்த ராஜயம் யாருடையது? என்னுடையதா? பிரஜைகளின் நன்மைக்காச என்னிடம் அடைக்கலமாக வைக்கப்பட்ட போருள், அதை ஒருவருக்குக்கொடுக்க எனக்கு என்ன சுதந்தரம் உண்டு?

கி. என்ன கற்றிருக்கிறேன்! என்ன கற்றிருக்கிறேன்! கற்ற துவ்வளவையும் அதர்ம வழியில் உபயோகிக்க! இவற்றை யெல்லாம் சம்மார்க்கத்தில் உபயோகித்திருந்தால் இவனைவிட மேலான புருஷன் இப்புவியில் இருப்பானே?—சந்திரலூரி! அதெல்லாம் போசட்டும—என்னைக் கொல்லப் பார்த்தது தவறுதான் என்று ஒரு வார்த்தை ஒப்புக்கொள் எல்லாவற்றையும் மன்னித்து விடுகிறேன்.

ச. [காதை கூற்றால் பொத்தி] சிவ சிவ சிவ! மன்னுயிர்கள் எத்துணையும் தன்னுயிராகப் பாவித்த நான் இக் கர்ண கடே மான வார்த்தையும் கேட்கும்படி நேரிட்டதே! ஸ்வாமி! இது உங்கள் பேரில் தவறில்லை—என் முன்னேர்கள் எதோ பாபம் செய்திருக்கவேண்டும். அதை நான் இப்பொழுது அனுபவிக்கிறேன். இஸ்லாவிட்டால் தாங்கள் இப்படிச் சொல்ல, நான் கேட்கும்படி நேரிடுமா?

கி. பாப மிழழத்துமன்றி, உன் முன்னேர்களையும் பழிக் கிளறனையா பாயி! இப்படிப்பட்ட பாதகன் இனி இந்த

நாட்டில் இருப்பது நயாயமல்ல— சச நடசத்திரா,— இவர்களிட மிருந்து ராஜாங்கத்திற்குரிய பொருள்களையெல்லாம் வாங்கிக் கொண்டனையா?

ஈ. அதையேன் கேட்கிறீர்கள்! எவ்வளவோ நயமாய் கேட்டுப் பார்த்தோம், பயமுறுத்திப் பார்த்தோம் மூவரும் ஒன்றும் கிடையாதென்கிறார்கள். பொக்கஷம காலையா யிருக்கின்றது. எங்கேயோ அவ்வளவு சொத்தையும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

சி. ஆஹா! அப்படியா சமாசாரம்! இருக்கட்டும். அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியினால் அறிந்து கைப்பற்ற எனக்குத் தெரியும். உடனே இம் மூவர்களையும் அழைத்துக்கொண்டு போய் நமது நாட்டெட்டல்லைக் கப்பால் விட்டுவிடு. பிறகு நமது நாட்டெட்டல்லைக்குள் அடி யெடுத்து வைப்பார்களாயின் கண்டவர் யாவரும் இவர்களைக் கொண்டுவிடலாம் என்று பறை சாற்றி வை.

ஈ. அப்படியே.

ச. ஸ்வாமி, விடை பெற்றுக் கொள்ளுகிறோம். எங்கள் ஞாபகம் கொஞ்சம் இருக்கவேண்டும்.

[மூவரும் வணக்கிச் செல்ல முயல்கின்றனர்.]

சி. அடா! சந்திரஹரி! சந்திரஹரி! இப்படி வா, அதை முற்றிலும் மறந்தேன்!—நான் சில தினங்களுக்கு முன் யாகத்திற்காகவென்று ஒன்பதினாயிரம் பொன் வைத்து விட்டுப் போனேனே அது எங்கே?

ச. [அருகில் வந்து] என்ன ஸ்வாமி பொன்னு?

சி. ஒன்பதினாயிரம் பொன் கொடுத்துவிட்டுப் போனேனே அது?

ச. என்ன ஸ்வாமி! பெரிய அபவாதமா யிருக்கிறது! தாக்க களாவது, ஒன்பதினாயிரம் பொன்னையாவது என்னிட மாவது கொடுத்துவிட்டுப் போவதாவது?

- சி. அடே ! அதையும் இல்லை என்கிறோ ?
- ச. ஸ்வாமி ! தாங்கள் ஏதாவது கணவு கண்ணர்களா என்ன?
- சி. ஆஹா ஹா ! இப்படிப்பட்ட புரட்டன் இப்புவியில் இருப்பானென்று நான் கணவிலும் நினைக்கவில்லை ! நான் சில தினங்களுக்கு முன்பாக இவ்விடம் வந்து உன்னிடம் ஒப்புவிக்கவில்லையா ஒன்பதினாறிரம் பொன் ?
- ச. ஸ்வாமி, இந்த பூமிதேவி ஆகாயவாணி அறிய சொல்கிறேன், அப்படி நடந்ததே யில்லை — இருக்கட்டும், அப்படி நேரங்கிருந்தால் யாராவது சாட்சி இருக்கிறார்களா ?
- சி. இதோ உன் மந்திரியைக் கேட்டுப் பார் ?
- ச. ஏன்ப்பா, சில தினங்களுக்கு முன் இவர் வந்து என்னிடம் ஒன்பதினாறிரம் பொன் கொடுத்துவிட்டுப் போன ராமே உண்மைதானு ?
- அ. ஸ்வாமி, சில தினங்களுக்கு முன்பாக தாம் இங்கே வந்திருளா ?
- சி. சரி ! சரி ! அரசனுக்கேற்ற மந்திரிதான் ! இப்படிப்பட்ட வன் நீயும் என் ராஜ்யத்தி விருக்கவேண்டியதில்லை, இவர் கஞ்சன் நீயும் போ !
- அ. உத்தரவுபடி.
- சி. அடே ! சந்திரஹரி, மற்றெல்லாப் பாபங்களுக்கும் பிராயச்சித்தம் உண்டு, அடைக்கலப்பொருளை இல்லை என்று மறுப்பதற்கு பிராயச்சித்தமே கிடையாது. ஆகவே, அந்த ஒன்பதினாறிரம் பொன் ஜெயும் மீண்டும் நீ எனக்குக் கொடுத்துத்தான் தீரவேண்டும்.
- ச. உம்மோடு வாதாடுவதில் பிராயோஜன யில்லை.—இப்பொழுது எங்கிருந்து என்னைக் கொடுக்கச் சொல்கிறீர்கள்— என் ராஜ்ய முழுவதும் தாங்கள் அபகரித்துக்கொண்டு ?
- சி. அதெல்லாம் எனக்குத் தெரியாது ! எங்கேயாவது யாசகம் செய்தாவது என்னிடம் சேர்ப்பிக்கீட்டுண்டும்.

- ச. உம்—சரி—அப்படியே செய்கிறேன்.
- கி. அப்படிச் செய்வதிலும் இங்காட்டிலிருந்து நீ யாசகம் செய்யக்கூடாது. இங்காட்டிற்கு வெளியே போய்தான் யாசகம் செய்யவேண்டும்.
- ச. அப்படியே செய்கிறேன்— உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறேன்.
- கி. கொஞ்சம் பொறு. இவ்வளவு சூது செய்தவன், இந்நாட்டெல்லையைக் கடந்தவுடன் எங்கோவது ஒடிப் போய்விட்டால் நான் என்ன செய்வது? கிஷ்யா ஈசநட்சத்திரா, இவனுடன் போய் இவன் அந்தப் பொன்னுண்பதினுயிரமும் கொடுக்குமளவும் இவணை விடாதே.
- ஈ. அப்படியே ஸ்வாமி,
- கி. சந்திரஹரி, இதற்காக உனக்கு நாற்பது தினம் தவணைதருகிறேன்—அதற்குமுன் சேர்ப்பிக்க வேண்டும்.
- ச. ஸ்வாமி, நாற்பது நாள் என்னத்திற்கு?—நான்கு தினங்கள் கொடுத்தால் போதும்—வா அப்பா வா, நீதானே எங்களோடு வருகிறோய்? வா—ஸ்வாமி நாங்கள் உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறோம்.
- கி. போய் வாருங்கள், பத்திரம்! என் கிஷ்யனுக்கு ஏதாவது கெடுதி செய்தால் நான் ஞான திர்வஷியால் அறிந்து உங்களை டஃஸ்மீகரப்படுத்தி விடுவேன்.
- ச. சே சே! அப்படி யெல்லாம் செய்வோமா.—நாங்கள் வருகிறோம். [நால்வரும் வணக்கிச் செல்கிறார்கள்.]

காட்சி முடிகிறது.

இரண்டாம் காட்சி

இடம்—ஹர் அடர்ந்த கானகம்.

சந்திரஹரி, மதிசந்திரா, தாசதேவன், அசத்யகிர்த்தி வருகிறார்கள்.

ச. அம்மட்டும் அந்தப் பிராம்மணன் கையினின்றும் தப்பி ஞேமே!

அ. ஆம், அது நம்முடைய அதிர்வட்டம்தான், அவன் பெரிய மாயாவிபோலும். நாம் எத்தனைதரம் அவனுக்குத் தெரியாது மறைந்தும் நாமிருக்குமிடம் எப்படியோ கண்டு பிடித்து வந்தானே!

ம ஒரு வேளை இப்பொழுதும் இங்கு நாமிருப்பதைக் கண்டு பிடித்து வந்தால்ல?

ச. அது முடியாத காரியம். திரும்பி வாராதபடி தான், நம்மைச் சூழ்ந்த அக்காட்டுத் தீயில் தள்ளிவிட்டேனே, அதினின்றும் உயிருடன் தப்புவது அசாத்யம்—அதிருக்கட்டுட இப்பொழுது நாம் போஜனத்திற்கென்ன செய்வது?—எங்கெயாவது கனிகள் அகப்பட்டாலும்—

[சுற்றிப் பார்க்கிறான்.]

அடடா! அந்த பிராம்மணன் எப்படியோ தப்பி உயிருடன் வருகிறானே!— மதிசந்திரா, தாசதேவா, நீங்களினுவரும் மூர்ச்சையால் சோர்ந்து கிடப்பதுபோல் படுத்துக்கொள்ளுங்கள்.—மந்திரி, நீ ஏதோ அப்பிராம்மணனைத் தேடி அயர்ந்து வருவதுபோல் தூரத்திலிருந்து இந்தப் பக்கம் வா.—

[மதிசந்திரையும் தாசதேவனும் மூர்ச்சையானதுபோல் படுகின்றனர். அசத்யகிர்த்தி ஒருபுறம் மறைகிறான்.]

[உரக்கி ஜீயோ! அந்த பிராம்மணன் இக்காட்டில் அகப்பட்டு வழி தெரியாது என்ன கஷ்டப் படுகிறோ! பாவம்!—

ஈசநட்சத்திரன் வருகிறான்.

ஆஹா! ஸ்வாமி! வாருங்கள்! வாருங்கள்! மறுபடியும்

உங்களைக் காணப்பெற்றேனே— இது நான் செய்த புண்யமே!

ஈ. ஏண்டாப்பா! காட்டுத்தீயில் தள்ளிவிட்டோமே இவன் பிழைக்கமாட்டான் என்று நினைத்தாயோ?

ச. சிவ சிவ! ஸ்வாமி, நானு உங்களைத் தீயில் தள்ளினேன்! உங்களை அத்தீயினின்றும் தப்பிவைக்க வேண்டுமென்று நான் பட்ட கஷ்டம் அந்த தெய்வத்திற்குத்தான் தெரி யும்! ஒரு பாபமுழறியாத என்மீது இவ்வாறு தாங்கள் பழி சுமத்தலாமா?—இதோ பாருங்கள்! எங்கு இக் காட்டில் வழி தெரியாது கஷ்டப்படுகிறீர்களோயென்று நாங்கள் எல்லோரும் நான்கு திக்கிலும் சுற்றி அயர்ந்தோமே உம்மைத்தேடி; சுற்றிய அலுப்பினால் என் மனை வியும் மகனும் இதோ மூர்ச்சையாய்க் கிடக்கிறார்கள்—

ஈ. உம!—இன்னும் எவ்வளவுதான் பொய் பேசவாயோ பார்ப்போம்.—சொல்லிக்கொண்டு போ.

ச. ஸ்வாமி, இவ்வளவு கஷ்டமானுபவிப்பதும் எனக்கு வருத்தமாயில்லை, தங்கள் வாயால் நான் பொய் பேசவதாகக் கூறுகிறீரோ, அதுதான் எனக்கு துக்கம் விளாவிக்கின்றது [துக்கப்படுகிறான்.]

சிங்கள் என்னவேண்டுமென்றாலும் சொல்லுங்கள், பொறுத்திக்கிறேன், பொய் பேசகிறேன் என்று மாத்திரம் சொல்லாதீர்கள் என்னிடம்! உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

அசத்தியகீர்த்தி வருகிறான்.

அ. அரசே, எங்கு தேழியும் காணேனும்— அட்டா! இதோ இருக்கிறாரே! நாம் இத்தனை நாழிகை தேழியும் கண்டு பிடிக்க வில்லையே!

ம. [மூர்ச்சை தெளிந்ததுபோல் எழுங்கு] பிராணநாதா, அந்தப் பிராம்மனர் அகப்பட்டாரா?— ஸ்வாமி, வாருஞ்கள்! மிகவும் சந்தோஷம். எப்பொழுது வந்தீர்கள்?

தா. [மூர்ச்சை தெளிந்ததுபோல் எழுங்கு] அண்ணு! இதோ இருக்கிறாரே! இத்தனி நாழி நாம் தேடி அலுத்தோமே!

- ஈ ஆஹா ! சந்திரஹரி ! எனக்கு வேலைன்றும் ஆச்சரிய மில்லை. உனக்கேற்ற மனைவி ஒருத்தி, மகன் ஒருவன், மந்திரி ஒருவன், கிடைத்தார்களே, அதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.—அதிருக்கட்டும், இனி என் வகையினின்றும் தப்ப விடப்போகிறதில்லை—முனிவர் பொன்னுக்கு என்ன வழி சொல்லுகிறோம் ? நாலுநாள் தவணை அப்பொழுதே கடங்குவிட்டது—
- ச. நாலு நாள் தவணையா?—ஸ்வாமி, என்ன இப்படி மறந்து பேசுகிறீர்கள்—நான் கேட்டது நாலு மாசத் தவணையல் வல்லோ ?
- ஈ. சரி ! அதற்கும் வழி வைத்தாயா ? இருக்கட்டும் நாலு மாசமே வைத்துக்கொள். நீ அந்த ஒன்பதினுயிரம் பொன்னையும் கொடுக்கிற வரையில், உன்னை விடப்போகிறதில்லை—
- ச. ஸ்வாமி, அந்த பொன்னைப்பற்றி மாத்திரம் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். நான் என்ன கஷ்டப்பட்டாயி னும் அதைச் சேர்த்துவிடுகிறேன்—இப்பொழுது சிரமப் பகியாயிருக்கிறது. நேற்றிரவு புசித்தது, இன்றைக்கு இரண்டாகிறது, பொழுதுவிட்டந்தால் மூன்று தினமாகும்! உங்களிடம் ஏதாவது பட்சணம் இருக்கிறதா ? என்னிடத்தில் ஒன்றுமில்லை.—நீ எனக்கு கொண்டுவந்து கொடுப்பதை விட்டு என்னையே கேட்கிறோ ?
- ச. இல்லை—அந்த மூட்டையில் ஏதோ இருக்கிறதுபோல் தோன்றியது.
- ஈ. அது, இக்காட்டில் இருட்டிவிட்டால் சூளிர் காய்வதற்கும், துஷ்ட மிருகங்கள் அனுகாதபடிக்கும், தீ மூட்ட வேண்டுமெயென்று உதிர்ந்த சரகுகளை யெல்லாம் பொறுக்கி வைத்தேன்.
- ச. எங்கள் அதிர்ஷ்டம் !—ஸ்வாமி ! எனக்காக நான் துக்கப் படவில்லை என் மனைவியும், மகனும் உணவின்றி வருந்து கிறோகளே என் பொருட்டு என்றே கவலையாயிருக்கிறது.

- ஈ. சந்திரலூரி, நான் சொல்வதைக் கேள், ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? நீ மாத்திரமன்றி உண் மனைவியும் மகனும் உன்னேடு கஷ்டப்படவேண்டியிருக்கிறது; நான் சொல்வதைக் கேள்.—அந்த ஒன்பதினாறிரம் பொன்னையும் எங்கே மறைத்து வைத்திருக்கிறோம் சொல்லிவிடு, உங்கள் கஷ்டத்தை யெல்லாம் நான் நிவர்த்தித்து வருகிறேன்.—
- ச. சிவ சிவா! பரமேஸ்வரா! இந்த வார்த்தையும் நான் காதாரக் கேட்கும்படி நேரிட்டதே! [கண்ணர் விடுகிறுன்.]
- ஈ. அதெல்லாம் போன்ற போகிறது—முனிவர் உண்ணிடம் ஒன்பதினாறிரம் பொன் ஒப்புவித்தது உண்மைதானே! உண்மைதான் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடு, உங்களை விட்டுவிட்டு நான் போய்விடுகிறேன்—நீங்கள் சுகமாய் எங்கேயாவது போய் வாழ்ந்திருங்கள்.
- ச. ஸ்வாமி! என்னைப் பொய்யா பேசும்படி சொல்லுகிறீர்கள்?—பிராம்மனேத்தமரான உங்களுக்கு இது அடுக்குமா? இது தர்மமாகுமா? இது நியாயமா?
- ஈ. மறுபடியும் பழை கதை ஆரம்பித்தாயே!—சரி, ஆனால் உங்களை நான் விடப்போகிறதில்லை— இங்குதானிருங்கள்—நான் போய் அருகாமையில் இதுக்கும் காட்டருவியில் நித்யகடனை முடித்து வருகிறேன். தப்பி எங்கெயாவது மறுபடியும் போகப் பார்த்தீர்களா, உங்களை பஸ்மீகரமாய்ப் படுத்திவிடுவேன்!
- [மூட்டையை ஒருபுறமாக வைத்து விட்டுப் போகிறேன்.]
- தா. அண்ணு! அந்த மூட்டையில் ஏதோ பட்சண வாசனை வருத்தன்னு.
- ச. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!— பிராம்மனை ஜஸ்தில் இரங்கட்டும்— அவிழுங்கள் சீக்கிரம் அதை [அவிழுங்கிற அதிலுள்ள பட்சணத்தை யெல்லாம் நால்வருமாக விரைவில் புகிச்சின்றனர்.]

மதிசுந்திரா, எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது, இந்த பிராம்மணன் என்ன சூழ்ச்சி செய்தாலும், அந்தப் பொன்னைப் பெருமல் நம்மை விட்டுப் போகமாட்டான் போ விருக்கிறது— அவன் வந்தவுடன், அவனிடம், இதோ அருகில் தென்காசி யிருக்கிறது அங்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அடிமையாக விற்று அத் தொகையைச் செலுத்துவதாகக் கூறுகிறேன். நீயும் அதற்கு உடன்பட்டதுபோல அபிநியி—பிறகு அங்கு போனவுடன் மேல் நடக்கவேண்டியதைப் பார்த்துக் கொள்வோம்.

ம. ஆம் பிராணநாதா, அதுதான் நல்ல யுக்தி, யாருக்காவது என்னை விற்பதுபோல விற்று விடும், பிராம்மணனுக்கு அந்தப் பொன் சேர்ந்தவுடன், மறுநாள் எப்படியாவது நான் தப்பித்துக்கொண்டு உம்மிடம் வந்து சேர்ந்துவிடுகிறேன்.

ச. ஆஹா ! பெண்மணி, உலகில் ஸ்திரீகள் இருந்தால் உன் ணைப்போல் இருக்கவேண்டும் !—

[ஆவிங்கனம் செய்துகொள்ளுகிறான்.]

அந்தப் பிராம்மணன் கரையேறி விட்டான். சீக்கிரம் இங்கிருக்கும் சரகுகளைச் சேர்த்து இந்த முட்டையில் வைத்துக் கட்டிவிடுகின்கள்.

[அங்குமே செய்கின்றனர்.]

ஈசநட்சத்திரன் அனுஷ்டானம் முடித்துக்கொண்டு
வருகிறான்.

ச. ஸ்வாமி, வாருங்கள் கொஞ்சம் சீக்கிரம் புறப்படவேண்டும். நாங்கள் எல்லாட்பசியோடிருக்கிறோம்; அருகாமையிலுள்ள தென்காசிக்குப் போய் உணவுக்கு வழி தேட வேண்டும் சீக்கிரம்.

ஈ. இதோ வந்து விட்டேன்—கொஞ்சம் பலஹாரம் செய்து விட்டுப் புறப்படுகிறேன், எனக்கும் மிகவும் பசியாயிருக்கிறது.

- ம. பிராணநாதா, எனக்கு காதடைத்துப் போகிறது, ஏதாவது பழுமாவது கொண்டு வாருமே.
- ச. ஸ்வாமி, தாங்கள் பலஹாரம்செய்து ஏதாவது மிகுதி யிருந்தால் கொஞ்சம் தயைபுரிய வேண்டும்—பெண்பால், பசி தாங்க முடியவில்லை, பாபம்—
- தா. எனக்குக்கூட அப்பா!— [எப்பம் விடுகிறன்.]
- ஈ. என்னா ஏப்பமிடுகிறுய்?
- தா. பசி ஏப்பம்!
- ஈ. பொறுங்கள், நான் புசித்துவிட்டு உங்களுக்கும் கொஞ்சம் சொடுக்கிறேன். [மூட்டையை அவிழ்த்துக் கொண்டே] இவ்வளவு கஷ்டப் படுவானேன்? என் சொற்படி— அட்டா!— [அதில் சரகுக னிருக்கக் கண்டு] சந்திரஹரி! என்ன சமாசாரம்?
- ச. என்ன ஸ்வாமி?
- ஈ. இதில் இருந்த பட்சணம் பலஹாரமெல்லாம் எங்கே?
- ச. என்ன ஸ்வாமி இப்படி கேட்கிறீர்கள்? நான் முன்னே கேட்டபொழுது தீழுட்டுவதற்காக சரகுகள் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னீர்களே?
- ஈ. இந்தக் கதையெல்லாம் உதவாது! உண்மையை உரைத்துவிடுகள். இதில் இருந்ததை பெல்லாம் நீங்கள்தானே தின்று விட்டார்கள்?
- ச. சிவ சிவ! அப்படிச்செய்ய நான் கனவிலும் நினைப்பெனு ஸ்வாமி! இந்த வனதேவதைகள் சாட்கியாகச் சொல்லுகிறேன்—ஆணைப்படிக்கி! தோஷமில்லையென்று சொல்லுங்கள்; அதில் ஒரு பருக்கையும் நான் தீண்டினவனல்ல— பிறகு என்னமாடாப்பா போயிருக்கும் நான் வைத்தது?
- ச. மதிசந்திரா, நீ ஏதாவது எடுத்தாயா?
- ம. நாதா, அந்த மூட்டையை விரலால் தீண்டிய பாபியா?
- ச. அடை பையா, நீ?

தா. என்னுப்பா, அந்த சரகையா நான் துண்ணுவேன்?

ச. மந்திரி, நீ ஏதாவது?—

அ. அரசே, அந்த மூட்டையை இதுவரையில் கண்ணுலும் பார்க்கவில்லையே நான்!

ச. கேட்டாரா ஸ்வாமி?

ஈ. பிறகு எப்படி மாயமாய்ப் போய்விட்டது? அதையாவது சொல்.

ச. ஸ்வாமி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பிராம்மனர்கள் வாக்கு பலிக்கும் என்கிறார்களே, அதன்படி, நான் கேட்டபோது நீங்கள் உதிர் சரகு என்று சொல்ல வே, அதன்படியே நீங்கள் வைத்திருந்த பட்சண பல ஹாரமெல்லாம் சரகாய் மாறிப்போய்விட்டிருக்கவேண்டு மென்று நினைக்கிறேன்! அதற்காகத்தான் விளையாட்டிற்கும் பொய் பேசலாகாதென்று பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். இந்த சியாயத்தைக் கடைப்பிடித்து தான் நான் கணவிலும் பொய்யைப்பற்றி நினைக்கிறதில்லை.

ஈ. அடா!—சந்திரஹரி! உன் புத்திக்கு மெச்சினேன்! இவ்வளவு புத்தியையும் நல்வழியில் உபயோகிக்கக் கூடாதா?

ச. நான் என்ன தூர்மார்க்கத்திலா உபயோகிக்கிறேன்?

ஈ. அப்பா, உன்னேடுவாதாட என்னால் முடியாது—போன தெல்லாம் போகட்டும். இன்னும் எத்தனைநாள் நான் உன் பின்னால் திரிவது? ஏதாவது யுக்திசெய்து அந்த ஒன்பதினுயிரம் பொன்னையும் கொடுத்துவிடு, முனிவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, என் வழி நான் போகிறேன்.

ச. ஸ்வாமி, நாளையுடன் உங்கள் கவலையெல்லாம் ஒழிந்தது என்று நினையுங்கள். அருகாமையில் தென்காசி யென் கிற திவ்ய கேஷத்திரமிருக்கிறது, அங்கு போய், என் மஜைவியை யாருக்காவது அடிமையாக விற்று, அந்தப்

பொன்னை சீங்கள் வாங்கிக்கொண்டு போய், முனிவரிடம் சேர்த்து விடுங்கள்.

ந. [ஒரு புறமாக] இதிலும் என்ன சூது செய்யப் போகிற நே?—அப்படியே செய், வா போவோம்.

[எல்லோரும் போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

—○—○—

முன்றும் அங்கம்

முதல் காட்சி

இடம்—தென்காசி கோயிலுக் கெதிர்.

சந்திரஹரி, மதிசந்திரை, தாசதேவன், அசத்தியக்ரத்தி சாச நட்சத்திரன் வருகிறார்கள்.

ச. பெண்மணி, நாம் செய்த புண்ணியவசத்தால் இதோ தென்காசி அடைந்துவிட்டோம். அதோ பார் கோயில் கோபுரம் தெரிகிறது.—கண்மணி, நீ இங்குதான் தங்கி யிருப்பாய், அடிமையாகப் போகிறோமே என்று நீ துக்கப் பட லாகாது. முனிவருக்கு நாம் கொடுக்கவேண்டிய கடன் ஒன்றுமில்லாதிருப்பினும், இப் பொன்னை அவருக்கு தானமாகக் கொடுக்கிறோம் என்று சந்தோஷப் படவேண்டும்.— நாங்கள் போய் இப் பட்டணத்தில் யாராவது ஒன்பதினுயிரம் கொடுத்து உண்ணை அடிமை கொள்ளத் தக்கவரைத் தேடி அழைத்து வருகிறோம் சீக்கிரம்.

ம. பிராணநாதா, அப்படியே செய்யுங்கள், தங்கள் வார்த்தைக்குக் குறுக்குண்டோ? ஆயினும் இவ்விடத்தில் நான் தனியா யிருப்பதென்றால் சங்கோசமா யிருக்கிறது. உங்கள் உத்தரவின்மீது இப் போர்வையால் நான் முற்றிலும் மூடி யிருக்கின்றேன்.

ச அங்கனமே செய்.—ஸ்வாமி வாருங்கள் போவோம்.

[மதிசங்கிறை தாசதேவன் தவிர மற்றவர்கள் போகின்றனர்.]

ம. அடே பையா, யாராவது பெண்டினைகள் இங்கு வந்து நான் என்ன செய்கிறேன் என்று உண்ணைக் கேட்டால் நிஷ்டையி விருக்கிறார்கள், அவர்களாக நிஷ்டை கலைகிற வரையில் ஒருவரும் பேசக்கூடாது என்று சொல் தெரியுமா?

தா. அப்படியே அம்மா.

[மதிசங்கிறை போர்வை யொன்றுல் உடலெல்லாம் மூடிக்கொள்கிறான்.]

கண்டிகாலி வருகிறான்.

கண். ஐயோ! எத்தனிநானு இந்தப் பாழுங் கோயில்லே அடையட்டிருக்கிறது அன்ன ஆகாரமில்லாதெ!—வெளி யே வந்தா எங்கே அந்தப் படுக்காளிப் பிராம்மணன் கண்டு பிடிச்சுடற்றுனே இன்னு பயமாயிருக்கு!—ஆ! அது யார் அது? யாரோ ஒரு பொம்மினுட்டிபோலிருக்கு, முத்திலும் மூடியிருக்கிற வஸ்திரத்தாலே—யாரம்மா அது?

தா. அம்மா, அவங்களே ஒண்ணும் கேக்காதைங்க, நிஷ்டையிலிருக்கராங்க, நிஷ்டை கலையர வரைக்கும் ஒருத்தரோடவும் பேசமாட்டாங்க.

கண். ஏன் நிஷ்டையி விருக்கிறார்கள்?

தா. அது, எனக்குத் தெரியாது, அவங்களுக்குத்தான் தெரியும்.

ம. தேவி தேவி! எல்லாம் உவது கருணை!

[நிஷ்டை கலைத்துபோல் பாலிக்கிறான்.]

கண். நிஷ்டை கலைந்து விட்டாப்போலிருக்கு.—அய்மா, நீங்க யாரு? இங்கே தனியா என்ன செய்கிறீர்கள்?

ம. யாரோ பெண்பாலாயிருக்கிறது—ஏதோ கஷ்டத்திலிருக்கிறதுபோல் தோற்றுகிறது—நாம் அடைந்த நன்மையை அவரும் அடையட்டும் பாபம்!—அம்மா, நான் இருப்பது

அயலூர், பஞ்சத்தினால் மிகுந்த கஷ்டப்பட்டு இவ்வூருக்கு வந்தேன், இக் கோபுரவாயிலில் நின்று புலம்பிக்கொண் டிருந்தேன், யாரோ ஒரு மஹான் வந்து, என்னை சமா தானம் செய்து, இப் போர்வையைக் கொடுத்து, இத னால் முற்றிலும் மூடி, எனக் கோர் மந்திரோபதேசம் செய்து, ஒரு நாழிகை பர்யந்தம் ஒருவருடனும் ஒரு வார்த்தையும் பேசாமல் இதை தியானித்து நிட்டையிலிருந்தால் உன் மனைபீஷ்ட மெல்லாம் கைக்குடும் என்று கூறி மறைந்தார், அப்படியே செய்தேன். என் கவலை யெல்லாம் போயிற்று, என் மனைரதமும் கைக்குடும் என் பதற் கையமில்லை யினி—

கண். அப்படியானு, அம்மா, நானும் ரொம்ப கஷ்டத்தி விருக் கேன். அந்த மந்திரோபதேசம் எனக்கும் செய்து விடு. உனக்கு ரொம்ப புண்ணிய முண்டு.

ம. அப்படியே செய்கிறேன். ஆனால் அந்த ஒரு நாழிகைக் குள் ஏதாவது வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாலோ, பிறகு மிகவும் கெடுதி நேரிடும் பத்திரம்.

கண். இல்லை இல்லை அப்படியே செய்யரேன்.

ம. ஆனால் கேள். [அவள் காதில் எதோ ஒதுக்கிறான்.] இந்தப் போர்வையினால் உன் உடலை முற்றிலும் மறைத் துக் கொள்.—ஒரு நாழிகை வரை அதே தியானமாயிரு, ஒரு வார்த்தையும் பேசாதே !

[நன்றாக மூடிவிட்டு, தாசதேவன் காதில் எதோ ரகஸ்யம் சொல்லி விட்டு விரை ந்து போகிறான்.]

சந்திரஹரி, அசந்தியகீர்த்தி, சசநட்சத்திரன்,
கண்டகாலன் வருகிறார்கள்.

க. [ஒரு புறமாக ஈச டட்சத்திரஹரை] ஐயா, நட்சத்திரரே, உமக்கு ஒரு வார்த்தை ரகஸ்யமா சொல்ரேன், ரெண்டு நாளெக்கு முன்னே என் சம்சாரம் ஆத்தை விட்டு எங் கேயோ தொலைஞ்சி பூட்டாள். எனக்கோ ஒரு பெண் திக்கு வேண்டி யிருக்கு.—ஆனாலும்—நீங்க என்னமோ

வெலை அதிகமா சொல்லரைகளே, இன்னு யோசிக் கரேன்.

[இச் சமயம் தாசதேவன் சந்திரஹரியின் காதில் ஏதோ ஒதுக்கிறான்.]

- ஈ. ஒய் ! பிராம்மணரே, அதுக்கு ஒரு காசம் குறைக்க முடியாது.
- க. சரி, ஆனால்.—அதோ நிற்கிறானே, அந்தம்மாள் தானே ?
- ஈ. ஆமாம்.
- க. ஆனால், மொதல்லெயே அந்தம்மாளே ஒரு வார்த்தை கேட்டுவிடுவாம்.—அம்மா, எனக்கு வீட்டிலே பெண் திக்கில்லை. என் சம்சாரம் தப்பிப்போச்சி, என் சம்சாரத் துக்குப் பதிலா—வீட்டிலே இருந்துண்டு, வீட்டு வேலை யெல்லாம் பாத்திண்டிருக்கனுப், இது உனக்கு சம்மதி தானு சொல்லு ?
- ஈ. ஸ்வாமி, அதற்கு நான் உத்தரவாதம்.—பெண்பால்—சங்கோசப்படுகிறான் நேராக முதல் முதல் பேசுவதற்கு ; நான் அதிகமாகச் சொல்லவேண்டியதில்லை. உம்முடைய வார்த்தைக்கு குறுக்கு இராது.
- க. சரி, ஆனால்—இந்த ஒன்பதினாறியம் பொன்னையும் யாரிடம் கொடுக்கிறது ?
- ஈ. ஒன்பதினாறியரா? பதினாறியமல்லவோ சொன்னேன் ?
- ஈ. இல்லை இல்லை, சந்திரஹரி, ஒன்பதினாறியரம்தான் நாம் கேட்டது.
- ஈ. [ஒருபுறமாக ஈசநட்சத்திரனுடன்] தரகு எங்கே ஐயா போகி றது ? இப்பொழுதே சொன்னேன். அப்புறம் உம் முடைய இஷ்டம்.
- க. ஐயா, நட்சத்திரரே, அடிமைச் சீட்டு ஒன்னு எழுத வேண்டாமோ ?
- ஈ. அதோன்றும் அவசியமில்லை.—இந்த சந்திரஹரி, இதோ நிற்கும் தன் மனைவியை உமக்கு அடிமையாய் ஒன்பதி

னையிரம் பொன்னுக்கு விற்றுவிட்டதாகக் கூறினால் போதும். நாங்களிருவர் இருக்கிறோம் சாட்சியாக.

- க. ஆனால் அப்படியே சொல்லச் சொல்லுங்க.
- க. அதெந்தெண்ண ஸ்வாமி—சூர்யசங்கிராக்கள் அறிய, அஷ்டத்திக்குப் பாலர்கள் அறிய, பூமாதேவி ஆகாயவானி அறிய, திரிமூர்த்திகளாறிய, நீங்கள் அனைவரும் அறிய, இதோ சிற்கும் என் மனைவியை, இப்பிராம்மணாருக்கு ஒன்பதினையிரம் பொன்னுக்கு அடிமையாக விற்றுவிட்டேன்.
- க. [ஒரு புறமாக] அப்பா, முனிவர் எண்ணம் விறைவேறிவிட்டது. எப்படியாவது இவன் வாயினின்றும் ஒரு உண்மையை வரவழைத்து விட்டோமே!
- க. ஸ்வாமி, இனி தகமதமேன்? அந்த ஒன்பதினையிரம் பொன்னையும் தாம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- க. இதோ, எங்கே ஐயா, அந்த பொன்?
- க. அதோ, அந்தக் கடையில் வைச்சிருக்கேன். வாரும் தர்ரேன். [இருவரும் போகிறார்கள்.]
- க. அசத்யகீர்த்தி, அந்த பிராம்மணன் அந்தப் பொன்னை எடுத்துக்கொண்டு தனியாகத்தான் திரும்பிப் போவான், அவனுறியாதபடி பின் தொடர்ந்து சமயம் பார்த்து பறித்துக்கொண்டு மறைந்துவிடு.
- அ. அப்படியே. [போகிறார்கள்.]
- கண்டகால ஜயரும், ஈசநட்சத்திரனும் திரும்பி வருகிறார்கள்.

- க. ஸ்வாமி, பொன் சரியாக சேர்ந்துவிட்டதா?
- சேர்ந்துவிட்டது.
- க. இனி ஒன்றும் நான் உமக்கு பாக்கியில்லையே?
- ஒன்றுமில்லை.
- க. மறுபடியும் கேட்கமாட்டார்களே?

- ஈ. கேளேன்.
- க. சந்திரஹரி, எனக்கு தேச காலமாறது. அந்த அம்மா ஞாக்கு ஏதாவது சொல்லவேண்டியதைச் சொல்லி அனுப்பினிடு, எங்க ஆத்துக்கு போவனும்.
- க. ஸ்வாமி, இனி என் உத்தரவென்ன? தங்கள் சொத்து, தாங்கள் அழைத்துக்கொண்டு போங்கள்—பெண்மணி! உன்னைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வந்துவிட்டதே என் செய்வேன்! உன்னைவிட்டுப் பிரிந்து அரைச்சனை மும் எப்படி உயிர் தரிப்பேன்! என் ராஜ்யமெல்லாம் போனதற்காக நான் துக்கப்படவில்லை; உன்னைவிட்டுப் பிரியவும் நேரிட்டதே! என் விதிவசம்!

[மிகவும் துக்கப்படுகிறன்.]

என்ன துக்கப்பட்டும் என்ன பிரயோஜனம்? விதியை விலக்கினவர் யார்? நீ விடைபெற்றுக்கொள். அந்தனர் காத்திருக்கின்றார்.

- நா. அப்பா, நானு கூட அம்மாவோட போரேன்.
- க. மைந்தா மெச்சினேன் உன் புத்தியை! அப்படியே செய்.
- க. ஐயா, இந்தப்பையன் ஏதுக்கு? ஏனையா, உன் ஆம்படையாளை விலைக்கு வாங்கினேனே யொழிய இந்தப் பையனையுமா விலைக்கு வாங்கினேன்? இவன் என்னத்துக்கு சோத்துக்குக் கேடா?
- க. ஸ்வாமி, அப்படியல்ல, தாயைவிட்டுச் சேயைப் பிரிக்கலாகாதென்று தர்ம சாத்திரங்கள் முறை யிடுகின்றன. ஆகவே இவனையும் நீங்கள் அழைத்துக்கொண்டு போகவேண்டியது உம்முடைய கடமை; பசுவை வாங்கினால் அதன் கண்றிற்கும் தீனி போடவேண்டாமா?—இவனையும் அழைத்துக்கொண்டு போங்கள்.
- க. சரி, அப்படியே ஆகட்டும்.
- க. மைந்தா, உங்களை நான் வந்து விடுவித்துக்கொண்டு போகும் வரையில் சுசமாய் ஜூயர் வீட்டில் வாழ்ந்து கொண்டிரு.

[அவன் காதில் ஏதோ ஒதுக்கிறான்.]

தா. அப்படியே அண்ணு.

க. உம்—வாரங்க போகலாம்.

[முடியிருக்கும் கண்டிகாலியையும் தாச் தேவைனையும் அழைத்துக்கொண்டு போ கிறூர்.]

ஈ. சந்திரஹரி, என்னவென்றாலும் உன் மன உறுதியை நான் மெச்சவேண்டியதுதான். இவ்வளவு மனேதிடம் உனக்கெப்படி வந்தது என்று எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது!

க. எல்லாம் வேலோக்குவருங் ஸ்வாமி! உலகவாழ்க்கை யென் பது அநித்தியம். மனைவி மக்கள் மற்றும் சற்றத்தார் எல்லாம் சந்தையிற் கூட்டம்—கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி வாளா பொவரால் மாந்தர்கள்!—இதற் கெல்லாம் தூக்கப்படலாமா? எல்லாம் ஈசன் திருவுளப்படி ஆகிறது! ஸ்வாமி, வாருங்கள் நாம் போவோம்.

[இருவரும் மற்றொரு புறமாகப் போகிறார்கள்.]

காட்சி முடிகிறது:

—
—
—

இரண்டாம் காட்சி

இடம்—தென்காசியில் கண்டகாலன் லீடு.

உடல் முழுதும் போர்வையால் மூடப்பட்ட கண்டிகாலியை அழைத்துக்கொண்டு கண்டகர்லன் வருகிறான்.

தேவதாசன் பின்னால் வருகிறான்.

க. அடே, பையா, உங்கம்மா பேரென்ன?

தா. எங்கம்மா பேரா?—சேஷம்மா.

க. சேஷம்மா—நல்ல பேர்—ஆனா, நானு சேஷி இன்னு கூப்படரேன்—அதென்ன சேஷி, நானு என்ன கேட்டாலும் வாயை தொற்கமாட டேண்கரையே? இப்படி வாயை முடின்டிருந்தா எப்படியாவும்?—நம்ப ஆத்தன்

கே வந்துட்டம், இனிமேலாவது அந்த முக்காட்டெ— எடுத்து டி,— உம் முஞ்செத்தான் நான் கொஞ்சம் பார்க்கட்டுமே?—நீ பேசாப்போனு போவது—

[அருகில் செல்கிறான், கண்டிகாலி ஒதுங்கி நிற்கிறான்.]

ஆ! அவ்வளவு கோபமா? எனக்கு அடிமையான பிறகு கோபமெல்லாம் ஒதுவுமா!— கெடக்கட்டும்—இத்தெ அடக்கிற விதத்துலை அடக்கரேன்! அந்த பட்டி முன்னெடு போனபிறகு ரெண்டுநாளா மித்தம் பெருக்கலே—இந்தா, இந்த துடப்பத்தாலே முன்னெண் இத்தெ நண்ணே வெளக்கி சுத்தம் பண்ணுவா.

[ஒரு துடப்பத்தைக் கொடுக்கிறான்.]

கண்டிகாலி. [துடப்பத்தை எடுத்துக்கொண்டு முக்காட்டை நிக்கி] கேடு கெட்ட கிழுமே! என்ன சொன்னென் என்னென்? நானு பட்டிமுன்னெடு?—அறுபது முப்பதும் அடுக்கா ஆச்சது! இன்னும் ஒரு பொம்மனுட்டி தொள்ளியா வோனும்? ஒன்பதினுயிரம் பொன்னெண் கொட்டிக்கொடுத்து ஒரு சின்ன பொண்னெண் வெலைக்கி வாங்கி வரவா பாத்தெ?

க. அடி, பட்டிமுன்னே! நியா?—

கண்டிகாலி. இன்னென்றால் பட்டிமுன்னெடு இன்னு சொல்லாதே! சொல்லாதே! சொல்லாதே!

[துடப்பத்தால் அடிக்கிறான்.]

க. இல்லேடி! இல்லேடி! ஐஜையோ!— மோசம் போனேனே! ஒன்பதினுயிரம் பொன்னும் போக்சே! தொடப்பக்கட்டு எடுத்து அடி ஆச்சே!—வா நம்ப தேசந்து ராஜாவிடம் மொறயிடலாம்—

கண்டிகாலி. ராஜாகிட்ட போயி எதுவானும் சொல்லு, எம் பேச்சு மாத்தரம் ஏதாவது எடுத்தையா? பத்திரம்!

க. இல்லை இல்லை! வா போவோம் சீக்கிரம். நம்மெழுசம் பண்ணவா நம்ப பட்டணத்தெ விட்டு இன்னும் போயிருக்கமாட்டா! வா சீக்கிரம்!

[இருவரும் விரைந்து போகின்றனர்.]

தா. நல்ல அதுஷ்டம் நம்புஞக்கு! அவங்க சண்டெட போடும் போது இந்த முடிச்சுங்ககாலு கிழே உழுந்துது, சினன முடிச்செ தூக்கிக்கினு அம்மா வரச்சொன்ன இடத்துக்கு போயிசேர்வோம். [ஓடிப் போகிறோன்.]

காட்சி முடிகிறது.

—*—

முன்றும் காட்சி

இடம்—தென்காசியில் மற்றொருபுறம்.

ஈசநட்சத்திரனும் சந்திரஹரியும் வருகிறார்கள்.

ஈ. என்னுடாப்பா, அது? ஆச்சரியமாயிருக்கிறது! எங்கே போயிருக்கும் அந்த மூட்டை? தலையின் கிழே வைத்துப் படுத்துக்கொண்டேனே—நீ ஏதாவது பார்த்தாயா?

ச. ஸ்வாமி, என்ன விளையாடுகிறீர்கள்? நானுவது உங்கள் மூட்டையையாவது பார்த்தாவது? என்ன, என் தர கில் ஏதாவது குறைப்பேன் என்று இந்தக் கதை எடுத்திர்களா?

ஈ. என்ன!—உன் தரகாவது?

ச. ஒஹோ! என்ன ஸ்வாமி, முதலுக்கே வழி வைக்கப் பார்க்கிறீர்களே. என் தரகு என்னவென்று கேட்கிறீர்கள்?

ஈ. ஏது தரகு, என்ன தரகு, உனக்கு நான் எதற்காகக் கொடுக்கவேண்டும்?

ச. சரிதான்! முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்களே! என் பெண்சாதியை விற்று உமக்கு ஒன்பதினுயிரம் பொன் சேர்ப்பித்தேனே, அதற்காகத் தக்கபடி தரகு கொடுப்பதாக என்னிடம் பன்முறை பிரமாணம் செய்துவிட்டு, இப்பொழுது ஒன்றும் ஞாபக மில்லாததுபோல் வேஷம் போடுகிறீர்களே! பிராம்மனை ஞகப் பிறங்கு பொய் பேசலாமா? பொய் பேசும்

வாய்க்குப் புழுங்கலரிசியும் கிடைக்காது என்று பெரி யேர்கள் குறியிருக்கிறார்களே கேட்டதில்லையா?

- ஈ. இதென்னுடாப்பா, முழுப்புரட்டா யிருக்கிறது!—நானு உனக்கு தரகு கொடுக்கவேணும்?
- ச. ஒஹோ! வாங்கின விலைக்கு வந்துவிட்டாற்போ விருக்கிறது. [சுற்றிப் பார்த்து விட்டு]
என்ன, குறியாகக் கொடுத்து விடுகிறீர்களா, பலவாங்தப்படுத்தவேண்டுமா?
- ஈ. நானெங்கிருந்தாப்பா கொடுப்பது? என் கையில் ஒரு காசம் கிடையாதே!—இருந்த ஒன்பதினாறியாம் பொன்னும் எங்கேயோ போக்கடிந்து போக்கச்சது!
- ச. ஒ! இப்பொழுது தெரிகிறது, இதற்காகதான் அந்தக் கதையை முன்பே எடுத்தீர்களோ!—அதெல்லாம் போகட்டும், நான் ஒரு மார்க்கம் சொல்லுகிறேன் கேளும். உங்களை நான் இங்கே யாருக்காவது அடிமையாக விற்பது போல் விற்று எனக்குச் சேரவேண்டிய ஆயிரம் பொன்னையும் பெற்றுக்கொள்ளுகிறேன். பிறகு நீர் எப்படியாவது தப்பித்துக்கொண்டு ஊர் போய்க் கேரும்—
- ஈ. இதென்னடா விந்தையாயிருக்கிறது! என்னையா அடிமையாகப் போகச் சொல்கிறோ? [ஏக்கிகிருன்.]
- ச. நனக்கமாட்டார்கள், பிறகு? உங்கள் கடனைத் தீர்க்கவும் வழி சொன்னேன், நீர் தப்பித்துக்கொள்ளவும் வழி சொன்னேனே!
- ஈ. இதென்ன உனக்கு பயித்தியம் பிடித்து விட்டதா என்ன?—அதோ, மாரோ வருகிறார்கள் அவர்களிடம் சொல்லுகிறேன்.

தூரத்தில் சில நகர் காவலாளிகள் வருகின்றனர்.

- ச. சுரி ஆலை! [உரத்த சப்தமாய்]
அப்பா! துரோகம் பண்ணுதேயடா, இந்த ஜன்மத்தி

வில்லா விட்டாலும் மறுஜன்மத்திலாவது கொடுத்துத் தீரவேண்டுமடா!—ஐயா! பெரிய மனுஷ்யர்களே! நீங்கள் தான் பஞ்சாயத்து சொல்லுங்கள். இந்த மனுஷ்யன் எனக்கு ஆயிரம் பொன் கடன் கொடுக்கவேண்டும். நாலு வருஷமாக ஆகட்டும் ஆகட்டும் என்று கெடு சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியாக பிராம்மன் வேஷம் போட்டுக்கொண்டு எங்கள் ஊரை விட்டு ஒழிவந்து விட்டான்: இப்பொழுது தெப்பவாதீனத்தால் ஆங்கு கண்டு பிடித்துக் கேட்டால் என்னை மறுபடியும் மோசம்செய்து விட்டு தப்பி ஓட்டப் பார்க்கிறேன். நீங்கள் தான் சொல்லுங் களையா என்றாயம்.

முதல்-கா. ஏனையா? கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்து விடுகிறதற் கென்ன?

ஈ. என் தலைவிதியா! நான் ஒரு காசும் கொடுக்கவேண்டிய தில்லை ஐயா.

மூ-கா. ஏனையா? கடன் கொடுக்கவேண்டியதில்லை என்கிறுனே இந்த ஆள். அதை சூப்பிப்பதற்கு ஏதாவது சிட்டு கீட்டு இருக்கிறதா?

ச. கைச்சிட்டு வாங்கிக்கொள்ளாமல் நம்பி கடன் கொடுத்த படியால்தான் இப்படி என்னை ஏமாற்றப் பார்க்கிறேன்— என் தூர் அதிர்ஷ்டம்! நான் என்ன செய்வது?

இ-கா. அவன் கடன் கொடுக்கவேண்டு மென்பதற்கு சாட்சியாவது யாராவது இருக்கிறார்களா?

தூரத்தில் அசத்தியகீர்த்தி வருகிறேன்.

ச. ஆ! அகதிக்கு ஆகாயமே துணை யென்று தென் காசி நாதன் என்பங்கில் இருக்கிறார்! அதோ எங்கள் தேசத்து ஆள் ஒருவர் வருகிறார் அவருக்குத் தெரியும்.

[அசத்தியகீர்த்தி அருகில் வர]

ஐயா, இப்படி கொஞ்சம் வாருங்கள்— இந்த ஆள் எனக்கு ஆயிரம் பொன் கொடுக்கவேண்டிய சமாசாரம்

உங்களுக்குத் தெரியாதா? நீங்களாவது சொல்லுங்கள்.

அ. ஆயிரத்து இருநூறு பொன்னல்வோ கொடுக்கவேண்டுமென்று அன்றைத்தினம் கோயிலின் முன்பாக என்னிடம் ஒப்புக்கொண்டான்.

ச. ஆமாம், அதற்கப்பறம், இருநூறு பொன் கொடுத்து விட்டான். நான் பொய் பேசமாட்டேன், அயலார் சொத்து அரைக் காசும் எனக்கு அதிகம் வேண்டாம்.

அ. ஏன், இப்பொழுது அந்தக் கடனுக்கு என்ன சொல்லுகிறோன்?

ச. கடனே கொடுக்கவேண்டியதில்லை என்று சாதிக்கிறேன்!

அ. ஏண்டா பாயி! கொடுக்கவேண்டிய கடனை எந்தாஜமத்திலாவது கொடுத்துத்தானே தீரவேண்டும்—குறியர்க்கக் கொடுத்துவிடு.

ச. ஐயா, இவனது வார்த்தையை நம்பாதீர்கள். இவன்,— இவனுடைய மந்திரி.

ச. சரிதான்—கேட்டார்களா ஐயா இவன் சாதனையை?— இன்னும் கொஞ்சம் போன்று நான் ஒரு ராஜா என்று சொல்லுவான்போ விருக்கிறது.

அ. ஆமாமையா, இவன் ஒரு அரசன்தான்—

[ஜனங்கள் எல்லோரும் ககைக்கிறார்கள்.]

ச. கேட்டார்களா ஐயா, நியாயத்தை!—இப்படி வாய் கூசாது பொய் பேசும் பாதகனை இந்த உலகத்தில் நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா?

மு-கா. அடே அப்பா! நான் சொல்வதைக் கேள் கொடுக்க வேண்டிய கடனை எப்படியாவது கொடுத்துவிடு—அடிமைப் பட்டாவது கொடுத்துவிடு—இல்லாவிட்டால் இந்நாரத்தையானும் ராஜா மிகவும் கொடியவர். கொடுக்க வேண்டிய கடனைச் செலுத்துகிற வரைக்கும் கடன்காரர்களை அண்ணுந்தான் போட்டு வைப்பார்.

அ. ஐயோ! இது என்ன என் தலை விதியா? [துக்கிக்கிறேன்.]

தீ-கா. நாங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டோம். பிறகு உன் பாடு, ஜயா, இப் பாதகளை ராஜாவிடம் அழைத்துச் செல்லும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும், போம்.

[நகர் காவலாளிகள் போன்றனர்.]

த. ஏனையா? இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? ராஜாவிடம் வருகிறீர்களா அண்ணுந்தாள் தண்டனைக்குட்பட? அல்லது என் சொற்படி நடக்கிறீர்களா?

ஈ. ஈசனே! ஈசனே!—இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே!—எப்படியாவது இப் பாதகர்கள் கையினின்றும் தப்பும் மார்க்கம் தேடவேண் மும்—அப்பா, நீ சொல்வதற்கு ஒப்புக்கொள்ளுகிறேன். யாருக்காவது என்னை அடிமையாக விற்று ஆயிரம் பொன்னைப் பெற்றுக்கொண்டு போ.

த. இப்பொழுதுதான் வழிக்கு வந்தாற்போ விருக்கிறது.—அசத்தியகீர்த்தி, இவரை வாயைப் பொத்தி கையையும் கட்டி ஜாக்கிரதையாக இங்கே வைத்துக்கொண்டிரு—நான் போய் சீக்கிரம் ஆயிரம் பொன் கொடுத்து அடிமையாக வாங்கத்தக்க ஆசாமியைப் பிடித்துக் கொண்டு வருகிறேன்.

அ. செய்யுங்கள்.

[ஈசநட்சத்திரன் கரத்தைப் பின்புறம் கட்டி வாயையும் துணியினால் கட்டிவிடுகிறான்.]

சற்று நூரத்தில் பாஹூவிரவு வருகிறான்.

பா. ஜயா, இங்கே, ஈசல் நட்சட்திரம் ஞா, யாரானு கீராங்களா? மொறவெநாட்டலெ இந்து வந்து?

த. [அவனருகில் போய்] ஏண்டாப்பா, நான்தான் ஈசநட்சத்திரன், நீ யார்? என்ன சமாசாரம்?

பா. ஏயப்பா, நீதானு ஈசல் நட்சத்திரம்?

த. ஆமாம்.

பா. ஆனா, இந்தப் பக்கமா வாயப்பா, ஒரு ரவஸ்யம் சொல்லனும்—

[இருவரும் ஒரு புறமாய்ப் போகிறார்கள்.]

என்னே, நம்பசாமி, ரிசி கிராரே—செட்டிபாசி,—அவரு அனுப்பிச்சிகிறார். அவரு ஏங்கிட்ட என்னு சென்னாரு—நானு வந்து என் சிஸ்யன், ஈசல் நசல்நட்சத்திரனை மொறவநாட்டு ராஜாவோட அனுப்பிச்சிகிறேன்— எப்படியாச்சிலும் அவனை ஒரு நெசம் பேசும்படி செய்ய, அவன் என்னு கெதியானுளை தெரியலே—அவங்க தெங்காசிலை கிராங்க, நீயும் போயி பாரு-ஈசல் நட்சத்திரனுக்கு தொண்ணயா,—எப்படியாச்சிலும் அந்த மொறவ நாட்டு ராஜா வாயிலே இந்து ஒரு நெசம் வரப்பண்ணேன்னு, ஒனக்கு ரெண்டாயிரம் பொன்னு தர்ரேன்—இப்பொஅச்சாராமா இந்த ஆயிரம் பொன்னை வைச்சிக்கொஇன்னு, ஏங்கிட்ட கொடுத்தனுப்பி கிராரு.

ச. சந்தோஷம்! நீ சரியான வேளையிலே வந்தாய்.—நான் என்ன மோ என்னுலான கஷ்டம் பட்டுபொருத்தேன், அவன் என்ன மோ நிஜம் பேசுகிறதாக் காணேன். இப்பொழுது அவனை அடிமையாக விற்கலாம் என்று எண்ணி இருக்கிறேன். உன்கையிலிருக்கும் ஆயிரம் பொன்னையும் எண்ணி டம் கொடுத்துவிடு. அவன் எதிரில் உனக்கு அவனை அடிமையாக விற்றுவிடுகிறேன். பிறகு நீ எப்படியாவது ஒரு நிசத்தை சொல்லிவிடப்பா உன்னை அடிமைத் தனத்திலிருந்து நீக்கிவிடுகிறேன், என்று சொன்னால் எப்படியும் அதற்கு உடன்படுவான்; நம்முடைய காரியம் கைகூடும். அப்படியே சேயுங்கையா!

ச. அப்பா, இங்கே வா, [ஈசலநட்சத்திரனருகில் போய்] அப்பா சந்திரலூரி, உன்னை அடிமையாக இந்த ஆள் ஆயிரம் பொன்னுக்கு வாங்கிக்கொள்வதாக ஒப்புக் கொண்டார்—எங்கே ஐயா ஆயிரம் பொன்?

பா. தொ! கீதையா! [பொன்னைக் கொடுக்கிறான்.] சரி, இனி இந்த ஆள் உன் அடிமை, அழைத்துக்கொண்டு போ அப்பா.

பா. ஏன் ஐயா, இந்த ஆளு, நானு செல்ர வேலை யெல்லாம் செய்மா?

- ச. அதற்கு சந்தேகமே வேண்டாம். நீ என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்.
- பா. ஏய்ப்பா, இந்த ஆள் பேர் என்னுயப்பா சந்திரஹரி.
- பா. சந்துலை அடியா? ஏய்ப்பா! ஒண்டிசண்டியாயிருஞ்தா என்னையே அப்பறம் சந்துலை அடிக்கவா?—அந்த பேர் வானுயப்பா.
- ச. உன் இஷ்டம், வேறு எந்த பெயர் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்—உன் அடிமை.
- பா. ஆனா, யப்பா, சந்தா சந்தா இன்னு கூப்பிடரேன்—வாடாப்பா—சந்தா.

[பாஹாவீரன் ஈசநட்சத்திரனை அழைத்துக் கொண்டு ஒருபுறம் போகிறான்.]

- ச. மந்திரி, அந்த ஒன்பதினாயிரம் பொன்னை எங்கே வைத் திருக்கிறோம்?
- அ. அதெல்லாம் ஒருவருக்கும் தெரியாதபடி புதைத்து வைத்திருக்கிறேன். வாரும் போவோம், இடத்தைக் காட்டுகிறேன்.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

—————

நான்காம் அங்கம்

முதல் காட்சி

இடப்ப—தன் காசியில் ஓர் சோலை.

பாஹாவீரன் ஈசநட்சத்திரனை அழைத்துக்கொண்டு ஒருபுறமாக வருகிறான்.

சிஷ்டவாசி எதிர்புறமாக சற்று தூரத்தில் வருகிறார்.

- பா. எண்டாயப்பா, இவ்வளவு ஒதை வாங்கிக்கினும் ஒரு திரசம் சொல்லமாட்டெண்டெர இல்லா? தோ, ஈச

மான் வர்ராரு—நீ இங்கே தாம் கெட—அவர் கிட்ட செல்லி—நரம்பெ கயிட்டிடச் செல்லோ.

[சிஷ்டவாசி அருசிற் போய்]

சாமி, தண்டங்க!—நீங்க சென்னபடியே போயி, ஈசல் நட்சத்திரத்தெ பாத்து—நீங்க சென்னத்தெ சென்னே, அவரு என்னு சென்னாருண்ணு—என்னுலே ஒன்னும் முடியலேப்பா— உங்கையிலே இக்கிற ஆயிரம் பொன் ணையும் கொடுத்துடு, இவனே உனக்கு அடிமையா வித் தூட்ரேன், நீ எப்படியாச்சிலும் இவனே நெசம் பேச வையி இன்னு செல்லி, அந்த ஆயிரம் பொன்ணையும் வாங்கிக்கு அவனே ஏங்கிட்ட ஒப்பிச்சாரு— அவன் என்னுண்ணக்கா— ஒரை புடிவாதமா கீரான்!— நய மா கேட்டுப் பாத்தேன்—கெஞ்சிப் பாத்தேன்—கோவிச் சிகினு பாத்தேன்—ஒதச்சிப் பாத்தேன்!—என்ன சேசா அலும் ஒரு நெசம் பேசமாட்டேன்றா!—மொதலுக்கே வயி வைக்கரா சாமி! நானு மொறவ நாட்டு ராசா அல்ல— நான்தான் ஈசல் நட்சத்திரம் இண்ரா அவன்! தோ, கையெவாயெய கட்டி இஸ்தாங்கு கிரேன்.

சி. எங்கே அவன்?

பா. தொ கீரான்—வாங்க காம்பிக்கரேன்—

[ஈசலநட்சத்திரனருகில் அழைத்துக்கொண்டு போகிறோன்.]

சி. அடடே! என்னடா பெரிய தப்பிதம் செய்தாய்!—இவன்ஸ்லடா சந்திரஹரி! இவன்தான் ஈச நட்சத்திரன்!

[விரைவில் ஈச நட்சத்திரனுடைய கட்டி களை யெல்லாம் அவிழ்த்து விடுகிறோர்.]

ச. அப்பா!—ஸ்வாமி!—பிழைத்தேன்— நீர் இப்பொழுது வந்திராவிட்டால் இவன் கையில் நான் இறந்தே இருப்பேன்.

பா. அடடா! பாத்திங்களா மோசத்தே! நான்தான் ஈசல் நட்சித்திரம் இன்னு ஏச்சுட்டாம் என்னே சாமி அவன்!

ஈ. ஸ்வாமி, ஏதோ நான் முன் ஜென்மத்தில் செய்த பாபம், சந்திரஹரியிடம் நான் பட்ட கஷ்டமால்லாம் போதா தென்று, இந்தச் சண்டாளன் கையினின்றும் கஷ்டப் படவேண்டுமென்று என் தலை விதி யிருந்தது போலும்— எப்படி யிருந்தபோதிலும், உம்முடைய சபதத்தை நிறை வேற்றிவிட்டேன்.—அதுதான் ஒரு சந்தோஷம்.

சி. மிகவும் சந்தோஷம், எப்படி நிறைவேற்றினாய்?—சீக்கிரம் சொல்.

ஈ. அவன் கடைசியில் தன் மனைவியை விற்றபொழுது, திரி மூர்த்திகள் அறிய இதோ நிற்கும் என் மனைவியை அடிமையாக கண்டகால ஜெயருக்கு விற்றுவிட்டேன் என்று கூறினான் உண்மையை.

சி. அட்டா! வேறு என்னவோ சொல்லப்போகிறு யென் றல்லவோ இதற்குள் சந்தோஷப்பட்டு விட்டேன்!— அதிலும் அவன் நம்மை மோசம் செய்திருக்கிறான். அவன் விற்றது அவன் மனைவியை அல்ல—அந்த ஸ்திரி, கண்டகாலன் மனைவி!

ஈ. கண்டகாலன் மனைவியா!

சி. ஆம்—நான் என் ஞானத்திருஷ்டியினால் கண்டறிந்தேன். நிங்கள் அடிமையாக வாங்கத்தக்கவரை அழைத்துவரப் போயிருந்தபோது, மதிசந்திரை தனக்குப் பதிலாக சூதுசெய்து அங்குவந்த கண்டிகாலியை அங்கே நிற்கச் செய்து தன் போர்வையால் அவளை முற்றிலும் மூடி விட்டு தப்பித்துச் சென்றான்.

ஈ. அட்டா! என்ன மோசம்! என்ன மோசம்!

சி. போனது போகட்டும்.—இப்பொழுது மதிசந்திரையும் தாசதேவனும் இப் பட்டணத்தைவிட்டு தப்பி ஓடப் பார்க்கிறார்கள்—அவர்கள் விருக்குமிடம் உனக்குச் சொல்கிறேன். அவர்களை முன்பு பிடித்து வா, பிறகு மேல் நடக்கவேண்டியதைப் பார்ப்போம்.

[எல்லோரும் போகிறார்கள்.]

ாட்சி முடிகிறது.

இரண்டாம் காட்சி

இடம்—ஓர் அடர்ந்த காடு.

மதிசந்திரையும் தாசதேவனும் வருகிறார்கள்.

ம. ஏண்டா பையா, இவ்வளவுதானு இருந்தது?

தா. இல்லெம்மா, இன்னொரு முடிச்சிகூட இருந்துது, அத் தெ எடுக்கரத்துக்குள்ள அந்த பாப்பாத்தி எம் பக்கம் திரும்பிப் பாத்தா, எங்கே கண்டு புடிச்சூடாளோ இன்னு இத்தெ மாத்திரம் தூக்கிகினு வந்துட்டேன்.

ம. மடப்பயலே! மறவ ஜாதியிலே பிறந்து, பயந்து வந்துட்டேன் என்கிறைய! வெட்கமில்லை? உங்கள் அப்பாவிற் குப் பிறகு நட்முடைய நாட்டை எப்படியடா ஆளப் போகிறை? இம்முறை உன்னை மன்னித்தேன். இனி மேல் இப்படி எப்பொழுதாவது சொன்னையோ, கன்னம் புனித்துப்போம்—பத்திரம்!

தா. இல்லெம்மா.

ம. [ஒரு புறம் பார்த்து] அடடா! அந்த எழுவெடுத்தப் பிராம் மணன் என்னமாகவோ நாம் இருக்கிற இடத்தைக் கண்டு பிடித்துக்கொண்டு இங்கும் வந்து தொடர்கிறுன்போ விருக்கிறதே! காட்டில் தப்பி ஒட முடியாது.—நான் ஒரு யுக்தி செய்கிறேன். தாசதேவா! நீ பாம்புக்கடித்து இறந்ததுபோல் படுத்துக்கொள், நான் நீ இறந்ததாகப் புலம்புகிறேன். அந்த பிராம்மணன் இதைக் கண்டு போய் விடுவான். அவனருகில் வந்தால் மூச்சை அடக்கி மெல்ல ஸ்வரசம் விடு.

தா. அப்படியே அம்மா.

[இறந்ததுபோல் கீழே படுத்துக்கொள்கிறார்கள்.]

ஈசநட்சத்திரன் வருகிறார்கள்.

ம. அப்பா! மகனே! மகனே!—இந்த இளவயதில்—இந்த அருங்காட்டில் பாப்பு கடித்து—நீ மாளவேண்டுமென்று—பிரமன் உன் தலையில் வரைந்தானே? கண்ணே! கண்ணே! ஒரு பாபமுமறியாத உன் உயிரை அப்பாயி

யமன் எப்படியடா மன மொப்பி கொண்டுபோனான் ?
இனி என் செய்வேண்டா கண்மணி ! கண்மணி !

ஈ. மதிசந்திரா, என்ன விசீசுவதம் ? என்ன சமாசாரம் ? பாம்
பா கடித்து இறந்தான் உன் மைந்தன் ? இவன் இங்கேன்
வந்தான் ?

ம. ஸ்வாமி ! வாருங்கள் !—நான் என்ன சொல்லப் போகி
றேன் ? என் கதி யிப்படி ஆயிற்றே ! நீங்கள் அந்த
பிராம்மணரூக்கு எங்களை அடிமையாக விற்றுப் போன
னின், அந்தப் பிராம்மணன் என் மைந்தனை இளம்பிராய
முடையவன் என்றும் பாராமல் இவ் வருங் கானகத்தில்
சமித்து கொண்டு வரும்படி அனுப்பினான். இங்கே
இவன் வந்து சமித்து அறுத்துக்கொண்டிருந்தபொழுது
அரவம் தீண்டி மாண்டதாக அசலாத்துப் பிள்ளைகள்
வந்து சொல்ல உடனே நான் என் எஜ்மானன் உத்தரவு
பெற்று பிள்ளைகள் சொன்னவழியில் தேடி வந்து, இறந்து
கிடக்கும் என் மைந்தனைக் கண்டு உயிரற்ற அவன்
உடல்மீது விழுந்து என் துயரம் ஆற்றுது புலம்புகிறேன்
—கண்ணே ! தாசதேவா !—பத்துமாதம் உண்ணச் சுமாச்
துபெற்ற தாய் புலம்புகிறுளே யென்றுவது ஒரு வார்த்தை
தை உன் கனி வாய் திறந்து பேசமாட்டாயா? கண்மணி !
இந்த அகோரமான காட்டில் அனுதையாய் நமது
அண்ணை புலம்புகிறுளே யென்றுவது ஒரு வார்த்தை
தேறுதலாகச் சொல்லடா என் கண்மணி !

ஈ. [ஒரு புறமாக] என்ன பாசாங்கு [செய்கிறோன்]!—மதிசந்திரா,
நடந்தது நடந்து விட்டது ! இனி என்ன செய்யலாம்?
—இப்பொழுது என்ன செய்யப்போகிறும் ?

ம. ஜேயோ ! எனக்கு இன்ன செய்வதென்று தோன்றவில்
லையே ! நடுக்கடவில் கப்பலுடைந்த மாலுமியைப்போல்
தவிக்கின்றேனே ! ஜேயோ ! எங்கள் அடிமைத்தனத்தி
னின்றும் விடுவிக்க என் பிராணநாதன் நாளை வந்து,
என்னை எங்கே நமது மைந்தன் என்று கேட்பாராகில்—

அவருக்கு நான் என்னடா பதில் சொல்வேன் கண்ணே! பாலகா! பாலகா!—

ஈ [ஒரு புறமாக] அடைா! என்ன துக்கம்! என்ன துக்கம்! உம்—இருக்கட்டும் மதிசந்திரா, இனி என்ன அழுதும் என்ன பிரயோஜனம்?—இறந்த மைந்தன் மறுபடியும் வரப் போகிறான்? நன்றாக இருட்டு முன் இறந்த உன் மைந்தனை சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் கொள்ள த்திவிடு.

ம. ஸ்வாமி, அப்படியே செய்கிறேன்.— கொளுத்தியின் மறுபடியும் எந்த ஜன்மத்தில் காணப்போகிறோமென்று சற்று ஆறுதலாகப் பாலகனைக் கட்டி யளைத்து அழுது விட்டு, ஒரு சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் கொளுத்தி விடுகிறேன்.

ஈ. சரிதான், அப்படியே செய், நான் வருகிறேன்.

[போகிறதுபோல் போய் மறைந்துக்கொள்கிறேன்.]

ம. கண்ணே! கண்ணே! உன் மதி முகத்தை மறுபடியும் எந்த ஜன்மத்தில்டா இப்பாவி காணப்போகிறான்!— அப்பா, ஒழிந்தான் பிராம்மணன்! எழுந்திரு தாச தேவா!—

தா. [எழுந்து] மூச்சை அப்படியே அடிச்சிக்கினு இருந்தேம் பாத்தையா?

ம. நான் ஓயாமல் அழுதேன் பார்த்தாயா?

ஈ. நான் போகாமல் வந்தேன் பார்த்திர்களா?—

[அருகில் வருகிறேன்.]

அ. அடை! படுத்துக்கொள்! படுத்துக்கொள்! பார்ப்பான் வந்து விட்டான் மறுபடியும்!

[தாசதேவன் விரைவில் படுத்துக்கொள்ள மறுபடியும் மதிசந்திரை புலம்புகிறான்.]

கண்ணே! கண்ணே! உன்னை சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டிய காலம் வந்துவிட்டதே! அங்கே போக வும் எனக்கு வழி தெரியாதே!

க. அதைக் கூறத்தான் வந்தேன்!—நீ இங்நாட்டிற்குப் புதி யவளாயிற்று சுடுகாட்டுக்கு வழி தெரியாதே கஷ்டப் படுவாயே, காட்டலாம் என்று திரும்பி வந்தேன்.

ம. விரம்ப சந்தோஷம்—

க. புறப்படு இருட்டி விட்டது—நானும் பின்த்தைத் தூக் கவா?

ம. ஸ்வாமி! ஸ்வாமி! வேண்டாம் நான்தான் பாவி பின்தைத் தூக்கவேண்டும், பிராம்மனேத்தமரான தாங்கள் சவுத்தைத் தீண்டலாகாது.—நானே தூக்கிக்கொண்டு வருகிறேன். நீர் முன்பு வழி காட்டிக்கொண்டு போம்.

[அப்படியே இருவரும் போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

—***—

முன்றும் காட்சி

இடம்—தென் காசியில் சுடிகாடு.

சுடுகாட்டுப் புலையன்போல் வேடந்தரித்த சந்திரவுரி,

மதிசுந்திரை, தாசதேவன் வருகிறார்கள்.

ம. நாதா, இதுதான் நடந்த சமாசாரம், இந்த பிராம்மனைக்கையினின்றும் தப்புவதற்கு இந்த யுக்தி செய்தேன், அவனை முட்டை பொறுக்கிக்கொண்டு வரும்படி அனுப்பியிருக்கிறேன். அவன் சீக்கிரம் திரும்பி வந்து விடுவான். பிறகு பின்தைக் கொஞ்சதும்படி கேட்பாருயின் என்ன செய்வது? அதற்குத் தாமதான் ஒரு யுக்தி சொல்லவேண்டும்.

க. அதற்கு நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேள். அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொள். தீ முட்டுவது போல் பாசாங்குசெய்து பிரலாயி, அக்குரலைக் கேட்டு வந்தவன்போல் நான் வந்து, பின்தைக் கொஞ்சதுவதற்குக் கொடுக்கவேண்டிய கட்டணம் கொடுத்தாலோழிய, சொஞ்சதக்கூடாதென்று ஆட்சேபனை செய்

கிறேன். அப்பொழுது உன் கையில் ஒரு காசும் இல்லை யென்று சொல், பிறகு உன் எஜமானனிடம் போய் பெற்றுக்கொண்டு வாவென்று அனுப்புகிறேன், பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

ம. அப்படியே ஆகட்டும்.

ச. இதோ பார்,— உன் கையில் அரைக்காசும் கிடையாது என்றால், உன் கழுத்தில் தாலி இருக்கிறதே என்பான், ஆகவே அதைக் கழற்றி என்னிடம் கொடுத்துவிடு.

ம. ஆம் ஆம் உண்மைதான், அதை மறந்தேன்.

[அப்படியே செய்கிறோன்.]

நாதா, முன்பே கேட்க மறந்தேன், தாம் ஏன் இந்த வேஷத்தில் இருக்கிறீர்? முதலில் உம்மை அடைபாளம் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருந்தது.

ம. கண்டகாலனும் ஈசநட்சத்திரனும் தங்களை நான் மோசம் செய்ததாக இந்த நாட்டரசனிடம் சென்று முறை யிட்டாற்போ விருக்கிறது, அதற்காக எப்படியாவது என்னைப் பிடிக்க வேண்டுமென்று இந்நாட்டரசன் தண்டோரா போட்டிருக்கிறோன்; அவன் சேவகர்கள் எங்கும் எனக்காகத் தேடுகிறார்கள். ஆகவே, இந்த வேஷம் ழுண்டு இங்கு மறைந்திருக்கிறேன்—அதோ! தூரத்தில் பிராம்மணன் எரி முட்டையைத் தூக்கிக்கொண்டு வருகிறான்—படுத்துக்கொள்ளடா பையா! ஒன்றும் பயப்படாதே.

தா. நான் பயப்படலே அண்ணு.

[பின்மோல் படுத்துக்கொள்ளுகிறோன்.]

ச. நீ அழு ஆரம்பி—நான் வருகிறேன். [விரைந்து போகிறோன்.]

ம. ஹா! கண்ணோ! கண்ணோ! தாசதேவா! இனி எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன்டா உண்ணோ! [அழுகிறோன்.]

ஈசநட்சத்திரன் எரி முட்டையைத் தூக்கிக்கொண்டு வருகிறான்.

ச. அப்பா!

[கீழே போடுகிறோன்.]

[ஒரு புறமாக] என் தலை விதியா இது ! ஆயினும் இன்னும் எவ்வளவு தூரம்தான் பாசாங்கு செய்கிறார்களோ பார்ப்போம்—மதிசந்திரா, இனி புலம்பி என்ன பிரயோஜனம்? எவ்வளவு புலம்பினாலும் ஏதாவது பயன்படப் போகிறதா? மாண்டவன் மீண்டும் வரப்போகிறானா? இருட்டி விட்டது, ஆகவே சீக்கிரம் உன் மைந்தனை தகனம் செய்து விடு.

ம. ஐயா! ஸ்வாமி! நான் எழுந்திருக்கவும் சக்தியற்றவளா பிருக்கிறேன், இந்த முட்டையை யெல்லாம் நீரே அடுக்கி விடும்—

ச. அது கூடவா நான் செய்யவேண்டும?—செய்கிறேனம்மா.

[அப்படியே செய்து]

இனி என்ன செய்கிறார்களோ பார்ப்போம்—சீக்கிரம் உன் மைந்தனை இதன்மீது வளர்த்தி, கொள்ளி வைத்துவிடு.

ம. அப்படியே செய்கிறேன் ஐயா.

[தாசதேவனை அதன்மீது வளர்த்துகிறார்கள்.] ஹா! பிராணநாதா! பிராணநாதா! [உரக]

இந்த சமயத்தில் எனக்குத் தேறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்ல என் அருகில் இல்லாமலிருக்கிறீர்களே! என் செய்வேன்! என் செய்வேன்!—

சந்திரஹரி வேகமாய் வருகிறான்.

ச. ஆ! யார், அது? நடுராத்திரியில் என் உத்தரவில்லாமல் இந்த மயானத்துள் புகுந்தது மன்றி, இங்கே அழுதுகொண் டிருப்பது?

ம. ஐயா! நான் அநாதையான ஸ்திரி! என் பாலகன் பாம்பு கடித்திறக்க, அவனை தகனஞ்சு செய்கிறேன், என்னை மன்னி க்கவேண்டும்.

ச. நீ என் உத்தரவில்லாமல் இங்கே வந்ததே தவறு, ஆயினும் அதை மன்னித்து விட்டேன். இப்பொழுது எனக்குச் சேரவேண்டிய வாய்க்காரிசி முழுந்துண்டும்,

என் எஜமான னுக்குச் சேரவேண்டிய படிக்காசம் கொடுத்துவிட்டு உன் மைந்தனை தகனம் செய்வாய்.

ம. ஐயோ! அநாதையான நான் இவைகளை எங்கிருந்து உமக்குக் கொடுக்கக்கூடும்? ஐயா, ஜிவகாருண்யத்தைக் கருதி, இவைகளை மன்னித்து, என் மைந்தனை தகனம் செய்ய உத்தரவளியும், உமக்கு மிகவும் புண்யமுண்டு.

ச. அதெல்லாம் முடியாது—அவைகளை யெல்லாம் கொடுக்காவிட்டால் இங்கே உன் மைந்தனை தகனம் செய்ய உத்தரவு கொடுக்கமாட்டேன். எடுத்துக்கொண்டு போ, வேறே எங்கேயாவது.

ம. சரி, என்ன செய்வது! அப்படியே செய்கிறேன், கோழித்துக் கொள்ளாதீர் ஐயா என்மீது.

[தாசதேவனை எடுக்கப் போகிறோன்.]

ஈ. வேண்டாமம்மா, பொறுங்கள். நான் எங்கே யாவது யாசித்து வாய்க்கரிசியும் முழுந்து ண்டும் கொண்டு வந்து தருகிறேன். காஷ்டத்தில் வைத்தபின் பின்ததை எடுக்கலாமா?—கொஞ்சம் பொறுங்கள். [போகிறோன்.]

ம. பார்த்தீர்களா, அசாத்தியப் பிராம்மனனு யிருக்கிறோன். நம்மை விடமாட்டான்போ விருக்கிறது.

தா. [எழுந்துட்கார்ந்து] அப்பா, அந்தப் பாப்பரன் எப்படியாவது என்னை கொளுத்துடனும் இன்னு பாக்கரான் அப்பா!

ச. அதெல்லாம் பயப்படாதே பையா; நானிருக்கிறேன், இவன் கண்ணில் மண்ணைப் போடுகிறேன்—ஒரி மாத்திரம், இன்னும் கொஞ்சம் அப்படியே செத்தவனைப்போல் இரு.—படுத்துக்கொள்! படுத்துக்கொள்! அதோ வருகிறோன்.

[தாசதேவன் காஷ்டத்தின்மேல் மறுபடியும் படுத்துக்கொள்ள, மதிசங்கிரை புலம்புகிறோன்.]

ஈசநட்சத்திரன் மறுபடியும் வருகிறான்.

- ஈ. மதிசந்திரா, இதோ வாய்க்கரிசியும் முழுந்துண்டும் கொண்டு வந்தேன். இதை வெட்டியானிடம் கொடுத்து விடு.
- ம. நீங்களே கொஞ்சம் தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்.
- ஈ. அப்படியே ! [கொடுக்கிறான்.]
- ச. [அவைகளைப் பெற்றுக்கொண்டு] சரி, படிக்காசு எங்கே ?
- ஈ. அது அகப்படவில்லை.
- ச. ஆனால், இச்சுடுகாட்டில் தகனம் செய்யக்கூடாது !— ஏ ! பெண்பிள்ளை ! உன் பிள்ளையின் பிணத்தை எடுத்துக் கொண்டு போ—வாய்க்கரிசு முழுந்துண்டு இல்லாவிட்டாலும் நான் ஒரு வேளை மன்னித்தாலும் மன்னிப்பேன். என் எஜமான னுக்குச் சேரவேண்டிய படிக்காசை மாத்திரம் நான் மன்னிக்கமாட்டேன். என் எஜமான னுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன் ! அது அவருக்குச் சேரவேண்டியது.
- ம. ஐயா, என் கையில் ஒரு காசும் இல்லையே நான் என்ன செய்வது ?
- ச. ஆனால், உன் பிணத்தை நீ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான், இங்கே சூடு விடமாட்டேன்.
- ம. ஸ்வாமி, இனி நான் என்ன செய்வது ?
- ஈ. உன்னிடம் நகை ஏதாவது இருக்கிறதா ?
- ம. ஒன்றுமில்லையே ஸ்வாமி.
- ஈ. உன் கழுத்தில் மங்கவியம் இருந்ததே அது எங்கே ?
- ம. அதை என்னை அடிமைகொண்ட பிராம்மணன் படுங்கிக் கொண்டான் அடிமைக்கு நகை ஒன்றுவென்று, நான் என்ன செய்வது ?
- ஈ. கொஞ்சம் முன்பாக நான் பார்த்தாற்போலிருந்ததே ?
- ம. உங்கள் கண் நன்றாய்த் தெரியவில்லை போலும்.

ச. ஏ! பெண்பிள்ளை! இங்கே நின்றுகொண்டு உன் கதையை கேட்டுக்கொண்டிருக்க சாவகாசமில்லை எனக்கு; எடுத்துக்கொண்டு போகிறோ இல்லையா உன் பிள்ளையின் பின்ததை?—மாட்டாய்?—எவ்வளவு சொல்லியும் கேட்காவிட்டால் உன் பாடு பிறகு!

[தாசதேவன் உடலை உதைப்பதுபோல் உதைக்க தாசதேவன் தானாக உருண்டு கீழே விழுகிறான்.]

ம. ஆ! ஆ! பாவி! பாவி! பின்ததை உதைத்தாயே!

ஈ. மதிசந்திரா, இன்னும் உயிர் இருக்கிறார்போ விருக்கிறதே!—தானாக உருண்டான்போவிருக்கிறதே.—

ம. என்ன ஸ்வாமி!—வினோயாட இதுவா சமயம்? இறந்த பின்ம் மறுபடியும் உயிர் பெறுமா?

ஈ. எனக்கு என்னமோ சந்தேகமா யிருக்கிறது.

[அருகிற்போய்ப் பார்க்க தாசதேவன் மூச்சை யடக்கிக்கொண்டு கிடக்கிறான்.]

ம. ஸ்வாமி, பிராம்மணங்குப் பிறந்து சவத்தைத் தீண்டா தீர்கள்—அப்பா, வெட்டியானே, எனக்கு நீதான் ஏதா வது வழி சொல், நான் இப்பொழுது என்ன செய்வ தென்று.

ச. ஆனால் நான் ஒரு யுக்தி சொல்லுகிறேன் கேள்—நீ உடனே போய், யாருக்கு அடிமையாயிருக்கிறோ அவரிடமாவது வேறு யாரிடமாவது படிக்காச யாசித்து வா—நான் உனக்காக இங்கே காத்திருக்கிறேன் அது வரையில்.

ம. அப்படியாவது செய்கிறேன். [புறப்படுகிறான்.]

ஈ. [ஒரு புறமாக சங்கிரஹமியிடம்] அப்பா, வெட்டியான், நான் கள் திரும்பி வருகிறவரையில் இந்தப் பின்ததை ஜாக்கி ரதையாகப் பார்த்துக்கொள்.

[மதிசந்திரையுடன் போகிறான்.]

ச. தூரம் போய் விட்டார்கள்!—அடே பையா, இந்த பிராம்மணன் ஏதோ சந்தேகம் கொண்டிருக்கிறான் அவன் வருமுன் நீ ஒடிப்போய் விடு.

தா [காஷ்டத்தினின்றும் எழுந்து] அப்பா, நான் செத்தா போலவே பாசாங்கு போடலே?

ச. நன்றாய்ச் செய்தாப்! இப்பொழுது தான் என் மகன் நீ!— [அவனைக் கட்டியனைத்து முத்தயிடுகிறான்.] இப்பொழுது இங்கு நில்லாதே ஒடிப்போய்விடு.

[தாசதேவன் ஒடிப்போகிறான்.] என்னை இந்த வேஷத்தில் இந்த பிராம்மணன் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுதான் சரியான வேஷம்! இவர்கள் வந்தவுடன் எப்படியாவது என் மனைவியைத் தப்பித்துக்கொண்டு போகும் மார்க்கம் தேடவேண்டும்.

காட்சி முடிகிறது.

—ஓஃகா—

ஐந்தாம் அங்கம்

முதல் காட்சி

இடம்—ஓர் வெளி நிலம்.

சீஷ்டவாசி யோசித்தவண்ணம் வருகிறார்.

சி. என்ன சங்கடமாய் முடிந்தது! என்ன யோசித்துப் பார்த்தாலும் நான் கூறிய சபதத்தில் ஜெயம் பெறுவதற்கு வழி தோன்றவில்லை!—என்னுடைய தபகில் பாதி அப் பரம பாதகனுக்குக் கொடுத்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறதே.—ஆயினும் ஒரு கடைசி பிரயத்னம் செய்து பார்ப்போம்.—இப்பொழுது இவர்கள் என்ன ஸ்திதியிலிருக்கிறார்களென்று நமது ஞானதிருஷ்டியால் பார்ப்போம்—

[யோசிக்கிறார்.]

சந்திரஹரி தென்காசியில் சுடுகாட்டுப் புலையன் வேடம் பூண்டிருக்கிறான்.— மதிசந்திரை— அட்டா! தென்காசி அரசன் குழந்தையைத் திருடிக்கொண்டு போய் அதன் நகைகளை யெல்லாம் கவர்கிறார்!— அட்டா! அதனைக் கொல்லப்பார்க்கிறார் பாபி! துரோகி! சண்டாளி!— அம்மட்டும் நகர் காவலாளிகள் விரைங்தோடி வந்து அதைத் தடுத்து, சிக்கவைக் காப்பாற்றுகின்றனர்!— அப்பா! பரம சண்டாளி!— அவளை அரசனிடம் இழுத் துச் செல்கின்றனர்.— ஆ! எனக்கொரு யோசனை தோன்றுகிறது—அரசன் இவனுக்கு எப்படியும் சிரசாக் கிணை விதிப்பான்—நாம் உடனே அங்கு சென்று நமது தபோபலத்தால், அவளைக் கொல்லவேண்டும் என்கிற அரசனது ஆக்கிணையை நம்மிடம் கொடுக்கச் செய்து, இப்பாதகியைக் கொல்லும்படியாக இவளை ஸ்மசானத்து வெட்டியான யிருக்கும் சந்திரஹரி எதிர் அழைத்துச் செல்லுகிறேன். அந்த நிலையிலாவது ஒரு உண்மை பேசுகிறான பார்ப்போம். அதிலும் அவன் மனம் மராறு விட்டால் நான் தோற்றவனே யென்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆம்! இதுதான் சரியான யோசனை!

[விரைங்து போகிறார்.]

காட்சி முடிகிறது.



இரண்டாம் காட்சி

இடப்—தென்காசிச் சுடுகாடு. காலங்—உள்ளிருள்.

சந்திரஹரி வெட்டியான் வேஷத்தில் மெல்ல உலாவிக்கொண்டிருக்கிறான்.

ச. என்ன ஆச்சரியம்! சுடுகாட்டுப் புலையனு யிருப்பதென்றால் மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைத்திருந்தேன். இதிலும் இவ்வளவு சவுக்கிய மிருக்கிறதென்று இப்பொழுதுதான் கண்டேன். அமாவாசை கருக்கிறட்டா யிருந்தபோதிலும் ஆங்காங்கு சவங்கள் எரிவதனால்

வெளிச்ச மிருக்கிறது. ஆங்காங்கு எரிந்துகொண்டிருக்கும் இவைகளைப் பார்க்கும்பொழுது, நமது ஊரில் ஆடி மாசத்தில் பிடாரிக்குப் பொங்கல் போடுவார்களே அந்த ஞாபகம் வருகிற தெனக்கு!—அடடா! என்ன ஆச்சரியம் மதிசந்திரையை இரண்டு காவலாளிகள் விலங்கிற பூட்டி அழைத்துக்கொண்டு வருகிறார்கள்! ஆ! பழை ஆசாமி சிஷ்டவாசியும் கூட வருகிறார்! ஏதோ விசேஷம் நடந்திருக்கிறது!— நாம் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும்.

விலங்கிற பூட்டப்பட்ட மதிசந்திரையை அழைத்துக்கொண்டு
இரண்டு சேவகர்கள் வருகின்றனர்;
பின்னால் சிஷ்டவாசி வருகிறார்.

சி. சேவகர்களே, இதோ இருக்கும் வெட்டியாளிடம் கைத்தையே ஒப்பித்துளிட்டு, அரசருடைய கட்டளையையும் கூறி விட்டு நீங்கள் போங்கள்.

மு-சே. யாரடா அது வெட்டியான்?—இந்தா, இந்தப் பெண் பின்னோ அரசருடைய கைக் குழந்தையைக் கொல்ல முயன்றதற்காக அரசாங்கம் சிரசாக்கினை யடையும்படி தண்டிக்கப்பட்டாள். இதோ அரசருடைய மோதிரம்— இக் கட்டளையை உடனே நிறைவேற்றுவாய் நி.

இ-சே. இதோ வாள்—ஆக்கினையை நிறைவேற்றியபின், அறிகுறியுடன் அரசர் அரண்மனைக்கு நாளோ காலை வந்துசேர்.

[கைதியையும் வாளையும் ஒப்புவிக்கின்றனர்.]

இருவரும். நாங்கள் வருகிறோம் ஸ்வாமி.

சி. வாருங்கள். [சேவகர்கள் போகின்றனர்.]

சந்திரஹரி!— உன் தூர்க் குணங்களும் பிடிவாதமும் உண்ணோ என்ன கதிக்குக் கொண்டுவந்து விட்டது பார்த்தலீன்யா? அரசனும் ஆண்டுகொண்ட டிருந்தவன் சுடுகாட்டு வெட்டியான் வேஷம் பூனும்படி நேர்ந்ததல்லவா? அன்றியும் உன் சொந்த மனைவியை உன் கையால் கொல்லும்படியான ஸ்திதிக்கு கொண்டுவந்து விட-

- தது.—இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேள்.
 ஒரு உண்மையைப் பேசிவிடு, உண்ணை இக் கஷ்டங்களினின்றும் எல்லாம் நீக்கி, நீ முன்பிருந்த ஸ்திதியில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்—என்ன சொல்லுகிறோய் ?
- ச. ஏ !—ஆண்டெ !—தென்னுதீது ? என்னென்னமோ சங்கிதி எல்லாம் செல்லிக்கினி போறையே ? நீ யாரு ஆண்டே ?
- சி. அடே ! சந்திரஹரி ! எல்லோரையும் ஏமாற்றியது போல் என்னையும் ஏமாற்றலாம் என்று எண்ணுகிறோயா என்ன ? அந்தக் கதை யெல்லாம் என்னிடம் உதவாது. நீதான் சந்திரஹரி யென்று நன்றாய் அறிவேன்.
- ச. ஏ ! ஆண்டே !—அது யார் ஆண்டே சந்துலேஅடி ?
- சி. அடே ! சந்திரஹரி ! என்னவென்றாலும் உன் புத்தி யை மெச்சவேண்டியதுதான் நான். இந்த வேஷம் போட்டதுமன்றி அதற்குத் தக்க குரலும் பேச்சும் எங்கு கற்றோய் ?
- ச. என்ன ஆண்டெ ! என்னென வேசம் போட்டிரென் இண்ணு செல்லரையே ! அப்பாலே எங்கு கோவம் வரும் !
- சி. ஏன்டாப்பா ! நீ சந்திரஹரியல்ல ?
- ச. எம்மவ !—சந்துலே அடி யாராண்டெ அது ?
- சி. ஆனால்—உன் பெயர் என்ன ?
- ச. எம்பெரு—பீர்வாவு.
- சி. உம் !—இருக்கட்டும்—இந்த ஸ்திரி யார் தெரியுமா ?
- ச. எங்கம்மா தாயே, யாரம்மா நீ ?
- சி. அடே !—சந்திரஹரி !—இது உன் பெண்சாதி யல்லவா ?
- ச. ஆண்டெ ! நீ என்ன சென்னாலும் செல்லு, இந்த மாதிரி பேசனேண்ணை ஏங்கு நொம்ப கோவம் வரும் !—அசலாம் பொன்சாரியெ நம்பொ பொன்சாரி இண்ணு செல்லலாமா ? நொம்ப பாவமல்லா அது ? ஏன் ஆண்டெ ! பாப்பார ஆண்டெயா பொறந்து இப்படி பொய் பேசரே ?
- சி. நானு பொய் பேசுகிறேன் ?

ச. பின்னென்னுவாம்?

சி. [தனக்குள்] என்ன இது? ஒரு வேலை நாம் தவறாக எண்ணினேமோ? இவன் பேசகிற உறுதியைப் பார்த்தால் எனக்கே சந்தேகமாயிருக்கிறது? [சற்று தியானித்து] சீசீ! நம்மையே என்ன மயக்கிவிட்டான்! அடே! சந்திரஹரி! நீ என்ன சொன்னாலும் சொல் என் ஞானதிர்ஷ்டியால் எல்லா உண்மையையும் அறிந்துவிட்டேன். இனி உன்னால் என்னை ஏமாற்ற முடியாது. உன்னைக்கடைசி முறை கேட்கிறேன். என் சொற்படி கேட்கிறூயா? அல்லது உன் விதிப்படி உன் பெண்சாதியின் தலையை நியே வெட்டுகிறூயா? இதுவரையிற் செய்த பாபமெல்லாம் போதும். இந்தக் கடைசி பாவமும் வேண்டாம், நான் சொல்லுகிறபடி கேள். ஒரு உண்மையைப் பேசிவிடு. உங்களை இக் கஷ்டங்களினின்றும் நீக்கி முன்பிருந்த பதவியில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என் தபோவலத்தால்.—என் வார்த்தையை நம்பு. எனக்கந்த சக்தி யுண்டு—உன்னை முன்போல் அரசனுக்குகிறேன்.

ச. தறியேப்பா! என்ன ராசாவாக்கி உடவையோ ஆண்டெ?

சி. ஆக்குகிறேன் பார்.

ச. தோ பாக்கலாம்.—முன்னென, இந்தம்மா—வெலங்கெ—நீக்கி உடு பாக்கலாம்.

சி. இதோ பார்! [மதிசங்கிலரையின் விலங்கைக் கையால் தொட அது கழன்று கீழே விழுந்துவிடுகிறது.]

ச. டேயெப்பா! வாஸ்தவம்தான்!—ஆண்டெ! இவ்வளை பெலம் இருக்குதே, இந்த ராசாகிட்ட இந்து என் தப்பிச்சிக்கலெ நீ?

சி. நான் ஏன் தப்பித்துக்கொள்ளவேண்டும்?

ச. ஆண்டெ! எனக்கு நொம்ப வருத்தமாதான் கீது! நல்ல பாப்பார ஜாதியிலெ பொறந்து, கொயந்தையெ—அது வும் ராசா கொயந்தையெ—கொல்லனும் இன்னு உனக்கு புத்தி கொடுத்துதெ ஆண்டே! பெரியவங்க செல்ரது

சரிதான் ! கெட்டுப்போவ காலம் வந்தா, புத்தி எல்லாம் கெட்டிடும்—

சி. என்னுடாப்பா அது ! என்ன கதை பேசுகிறுய் ?

ச. நான் கதை பேசுமேன் ! இப்படி செய்யனும், இப்படி ஆப்புகினும், இப்படி எங்கையாலே சாவனும் இன்னு ஒன்தலையிலே எய்தனும், அந்த புர்மாவே கேட்டுப்பாரு.

சி. என்னுடாப்பா இது ? கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கலதயா யிருக்கிறது ! என்னையா கொல்லப் போகிறுய் ? நான் என்ன செய்தேன் ?

ச. என்ன செய்கையா ? ஏன் ராசா புள்ளையே கொல்லப் பாத்தெ !

சி. நானு கொல்லப் பார்த்தேன் !—என்னுடாப்பா இது !

ச. அதெல்லாம் எனக்கு தெரியாது, ராசா உத்தரவு வந்திருக்குது உன் தலையே வெட்டிட்டுனும் இன்னு—தாப்பாரு—வரஞ்சுட அனுப்பிச்சிக்கராரு !— தலையே குணிஞ்சிகொ ஒரே வெட்டா வெட்டிப்பூட்ரேன் ! ஒரு நிமிசம்—அவ்வளவுதான்—அப்பறம் ஒன்னு மில்லை,—நாயி ஆச்சி—என்னு குணியரையா இல்லையா ?

சி. நானு குணியவேண்டும் ?

ம. இந்தப் பாப்பானுலேதான் அல்லாம் வந்துது !

[குடுமியைப் பிடித்து வணங்கச் செய்கிறீர்.]

வெட்டு ஒரே வெட்டா ?

ச. கிட்டவாசி ! இப்பொழுது என்ன சொல்லுகிறீர் ?

[வாளை விரைவில் ஒங்குகிறீர் ; கல் மழை பொழிகிறது.]

சி. மித்ரவச ! மித்ரவச ! நீரே வென்றீர் ! நீரே வென்றீர் !

[ஆகாயத்தில் அசரீரி ! பொறு ! பொறு ! பாதகா ! பரமபாதகா !]

பரமசீவம் ஆகாயத்தில் தோன்றுகிறார்.

யமதர்மனும், மித்ரவசவும் வருகிறார்கள்.

மி. கிட்டவாசி ! இப்பொழுது என்ன சொல்லுகிறீர் ?

சி. மித்ரவச, அப்பொழுதே நான் தோற்றதாக ஒப்புக் கொண்டேனே !

- ப-சி.** அடே! பாதகா! பரமபாதகா! பாதகரிலும் பாதகா! என்னவென்றாலும் உன் மனோதிடத்தை மாத்திரம் மெச்சவேண்டியதுதான்!—யமதர்மனே! இப் பரம சண்டாள ஆக்கு என்ன தண்டனை விதிக்கலாம் சொல்.
- ய.** பரமசிவம்! அடியேனுடைய வேண்டுகோள் ஒன்று, தாங்கள் அறியாதது இவ் வண்ட சராசரங்களில் ஒன்று மில்லீ, தமக் கிஷ்டமானபடி தண்டிக்கலாம். ஆயினும் ஒன்று மாத்திரம் கேட்டுக்கொள்ளுகிறேன்.
- ப-சி.** என்ன அது?
- ய.** தாங்கள் இப் பாதகதுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் விதியுங்கள். என் உலகத்திற்கு மாத்திரம் அனுப்பாதீர்கள்.—இவன் அங்கு வந்து சேர்வானுயின் அங்கிருக்கும் மலூ பாபிகளையும் கெடுத்து விடுவான்!
- ப-சி.** யமதர்மனே, நீ சொல்வதும் உண்மையே!—ஆகவே சந்திரஹரி! இதுவே உனக்கு நாம் கொடுக்கும் தண்டனையாகும். இப்பு மண்டலத்திலே கலியுக புருஷனு யிருந்து கலிகாலத்தில் நடக்கவேண்டிய கிர்த்தியங்களை யெல்லாம் சரியாக நடத்திக்கொண்டிரு. கலியுக முடிவில் தான் உனக்கு விமோசன முண்டாகும்!
- ச.** பரமசிவம்! தங்கள் சித்தம்!

[தோற்றக் காட்சி]

காட்சி முடித்திருது.

